



# உதயன்

விலை  
ரூபாய்  
15.00

www.uthayan.com

சுடர் 23 வள்ளுவர் ஆண்டு 2039 ஆனி 30 திங்கட்கிழமை (14.07.2008) UTHAYAN-A Lively National Tamil Daily கதிர்: 229

## அரசியல் தீர்வை துரிதப்படுத்த அரசை பிரிட்டன் வற்புறுத்தும்

## இன்று வரும் வெளிவிவகார அமைச்சர் பிறவுண் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார்

இன்று வரும் வெளிவிவகார அமைச்சர் பிறவுண் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார்

**கொழும்பு, ஜூலை 14**  
இலங்கையின் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வே தேவை. அதுவே நிரந்தரமானது. ஆகையால் அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடைமுறைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு இன்று இலங்கை வந்துசேரும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மனோசு பிறவுண் பிரபு இங்குள்ள உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து வலியுறுத்துவார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொது நல அலுவலர்கள் அமைச்சர் மனோசு பிறவுண் பிரபு நான்கு நாள் உத்தியோக டூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு வருகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத் தலைவர்களையும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும் அமைச்சர் பிறவுண் சந்தித்துப் பேசுவள்ளார். அப்போது போரை நிறுத்தி அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பது குறித்து ஆக்க (14 ஆம் பக்கம் பார்க்க)

அனைத்துக் கட்சிக்கு இன்று கூடுகிறது

**கொழும்பு, ஜூலை 14**  
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டம் நீண்ட நாள்களின் பின்னர் இன்று மீண்டும் இடம்பெறவிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் முதன்முறையாகப் பிள்ளையான் குழுவினரின் சாப்பாக்கம் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகிர்த்தா பிரபாகரன் கலந்துகொள்கின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுக்கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சியான ஜ.தே.க. மற்றும் ஜே.வி.பி. ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (சி)

## இந்தியா சென்றவர்களுக்கு இலங்கைப் பிராஜா உரிமை

**சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்துக்கு**  
கொழும்பு, ஜூலை 14  
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற இந்திய வம்சாவளியினருக்கு இலங்கைப் பிராஜா உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கான சட்டவரைபு தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுத் தலைவரான இரா.சந்திரசேகரன் தெரிவித்தார். இந்த ஆலோசனைகள் அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் சட்டமூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். (அ-02)

## பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவுகளை தபால் மூலம் மேற்கொள்வதற்கு வசதி

**யாழ்ப்பாணம், ஜூலை 14**  
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றுள்ள வெளிமாவட்ட மாணவர்கள் தபால் மூலம் தமது பதிவுகளை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள, முஸ்லிம் மாணவர்களுக்கும் வன்னியில் தங்கியுள்ள மாணவர்களுக்கும் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற மாணவர்களுக்கு தனித்தனியே கடிதங்கள் பல்கலைக்கழகம்

**வெளிமாவட்ட மாணவர்களுக்கு**  
கத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனுமதிப் படிவங்களை நிரப்பி பதிவுத்தபால் மூலம் அனுப்பும்படியும் பதிவுத்தபால் இலக்கத்தை தொலைநகல் மூலம் அனுப்பும் படியும் மாணவர்கள் கேட்கப்பட்டுள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றுள்ள சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் தமது பதிவுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. போக்கு வரத்துப் பிரச்சனையைக் கருத்திற் கொண்டு (14 ஆம் பக்கம் பார்க்க)

## இராமேஸ்வர மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது

**இராமேஸ்வரம், ஜூலை 14**  
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி தமிழகத்தின் இராமேஸ்வரம் மாவட்ட மீனவர்கள் கடந்த 3ஆம் திகதி தொடக்கம் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் இடம் (14 ஆம் பக்கம் பார்க்க)

## மாகாண மட்டக் கல்வி அதிகாரிகள் இன்று "வீடியோ" மாநாடு நடத்துவர்

**யாழ்ப்பாணம், ஜூலை 14**  
மாகாணசபையின் பிரதம செயலாளர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருடன் யாழ்ப்பாணம் கல்விப்பணியாளர்கள் "வீடியோ" மூலம் இன்று (மு.ப 10 மணிக்கு) கலந்துரையாட ஏற்பாடாகி உள்ளது. யாழ்ப்பாணம் செயலகத்தில் உள்ள "வீடியோ" மாநாட்டு அறையில் இருந்து இக்கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது. (14 ஆம் பக்கம் பார்க்க)

**உள்ளே**  
**கல்விச்சுடர்**  
9 ஆம் பக்கத்தில்:  
க.பொ.த (உயர்தர)மாதிரி வினாத்தாள்  
★ இரசாயனவியல் - 01  
10 ஆம் பக்கத்தில்:  
★ தரம் - 5 மாணவருக்கான இலக்குவழிப் பரீட்சை

## பாலமோட்டையில் படையின் முன்னகர்வு முறியடிப்பு ஏழு படையினர் பலி என புலிகள் அறிவிப்பு

**வவுனியா, ஜூலை 14**  
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுத் தாக்குதலை விடுதலைப் புலிகள் முறியடித்திருக்கின்றனர் என்றும், இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர், 15 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பாலமோட்டை குறுக்குகளும் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் செறிவான எறிகணைத் வெட்கு தாக்குதல்களை நடத்தியவாறு படையினர் புலிகளின் பகுதியிணை நோக்கி முன்னகர்வுத் தாக்குதலை நடத்தினர். (14 ஆம் பக்கம் பார்க்க)

## தொடரான ஷெல் வீச்சுக்களால் முல்லையிலிருந்து மக்கள் இடம்பெயர்வு

**முல்லைத்தீவு, ஜூலை 14**  
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மற்றும் மாந்தை கிழக்குப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஷெல் வீழ்ந்து வெடிப்பதால் கடந்த இரு தினங்களாக அப்பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- இவ்வாறு இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளிலும் பொது இடங்களிலும் தஞ்சமடையும் மக்களுக்கான அடிப்படை உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் ஏனைய தொண்டர் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன என்று அறிவிக்கப்படுகின்றது. (14 ஆம் பக்கம் பார்க்க)

## அரசு எதிர்முகம் போராட்டங்களை எகிகட்சி நடத்தினாலும் ஆதரவு

**ஐ.தே.கட்சி எம்.பி. வெளிவிப்பு**  
**கொழும்பு, ஜூலை 14**  
தொழிலாளர்களின் நன்மை கருதி ஜே.வி.பி. தொழிற் சங்கங்களுடன் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்த என்றும் தயாராகவே உள்ளதாக ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அரசுக்கு எதிராகப் போராடும் எந்தச் சத்தியுடனும் இணைய தாங்கள் தயாராக இருக்கின்றனர் என்று ஐ.தே.கட்சி சார்பு தொழில் சங்கங்களை ஒன்றிணைக்கும் தேசிய ஊழியர் சங்கத் தலைவரும் எம்பியுமான ஜோர்ன்ஸன் பெர்ணான்டோ நேற்று 'உதயன்'க்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-  
தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் கோரி (14 ஆம் பக்கம் பார்க்க)

## 'சார்க்' முடியும்வரை வடக்கு, கிழக்குத் தமிழர்களை கொழும்பிலிருந்து தள்ளிவைக்க அரசு முடியுமா?

**மனோ கணேசன் சந்தேகம் தெரிவிக்கிறார்**  
**கொழும்பு, ஜூலை 14**  
கொழும்பில் சார்க் மாநாடு முடியும்வரை தமிழர்களைக் கொழும்புக்கு வெளியே தள்ளி வைக்க அரசு தீர்மானித்துள்ளதாகத் தோன்றுவதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் தமிழர்கள் மீது அரசு மேற்கொண்டுவரும் கெடுபிடிக்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றன என்று அவர் மேலும் கூறினார். அவர் இது தொடர்பாக 'உதயன்' க்குக் கூறியவை வருமாறு:-  
மட்டக்குளியில் உள்ள தமிழ் மக்கள் அனைவரையும் இரண்டு வாரங்களுக்கு முன் அரசு வீடியோப் படம் பிடித்தது. அதிர்ஷ்டம் 5 மணிக்கு மட்டக்குளியிலிருந்து (14 ஆம் பக்கம் பார்க்க)



# ஜனாதிபதி செயலகம் பொறுப்பில் 'சார்க்' மாநாட்டு ஏற்பாடுகள்

'சார்க்' உச்சி மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை கடந்த வியாழக்கிழமை நடந்த பொது வேலை நிறுத்தம் அரசு சேவைகளில் சில துறைகளை ஸ்தம்பிக்க செய்திருந்தமை வெளிப்படையாகும். ஜே.வி.பி.யைப் பொறுத்த வரை வேலை நிறுத்தம் 70 வீதம் வெற்றியளித்திருந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை அடிப்படையாக வைத்து எதிர்வரும் வாரங்களில்

வுற்ற அன்றே ஜனாதிபதி இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால் இதன் உண்மை நிலைமை வேறுபட்டதாகும். ஜனாதிபதி ஏற்கனவே திருப்பதிக்குச் சென்று தொடர் பூஜைகள் சிலவற்றை நடத்துவதற்கு முடிவு செய்திருந்தார். அவருடன் மகன் நிமால் மற்றும் 8 அலுவலர்களும் செல்ல விருந்தனர். ஜனாதிபதி புறப்படுவதற்கு முன்பதாக

வுகளை ஏற்படுத்தி விடலாம் என்று கருதப்பட்டது. இருந்தாலும் மாநாட்டுக்கு வரும் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று ராஜபக்ஷ அரசு உறுதியளித்துள்ளது. சார்க் மகாநாட்டை நடத்தி சர்வதேச மட்டத்தில் பெருமையை தட்டிக் கொள்ளலாம் என்று அரசு நினைத்த போதிலும், அரசியல் மற்றும் பூகோள ரீதியிலான அதிகார போராட்டம் உச்சி மாநாட்டைப் பொறுத்த வரை மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய விடயமாகவே இருக்கப் போகின்றது.

## வேளிநாட்டமைச்சில் முரண்பாடுகள்

வேலை நிறுத்தப் போராட்டங்களைத் தொடர்பு போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. அதே சமயம் வேலை நிறுத்தம் முற்றும் தோல்வியில் முடிந்ததாக அரசு தரப்பினர் கூறியுள்ளனர்.

இதேவேளை காபூலில் இந்திய தூதரகத்துக்கருகில் நடந்த குண்டு வெடிப்பை யடுத்து இந்திய-பாகிஸ்தான் உள்வத்துறையினர் ஒருவரை ஒருவர் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி ராஜபக்ஷ அவசரமாக இந்தியாவுக்கு இரண்டுநாள் தனிப்பட்ட விஜயமாக புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக 'சார்க்' மாநாட்டின் போது பெரிய எடுப்பில் இந்திய படை தரப்பினர் இலங்கைக்கு வருவதற்கு ஜனாதிபதி அனுமதியளித்திருந்தார். இந்திய துருப்புகள் ஹெலிகொப்டர்கள், குண்டு துளைக்காத வாகனங்கள் முதலியவற்றின் வருகைக்கு மட்டுமின்றி இலங்கையின் எல்லைக் கடந்து பிரதேசத்தில் இந்தியக் கடற்படையினர் காவல்பணிகளுக்கும் ஜூன் 20 ஆம் திகதி வந்திருந்த இந்திய உயர் அதிகாரிகள் குழுவினால் கோரிக்கை விடுக்கப் பட்டிருந்தது. உச்சி மாநாடு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே இந்திய உயர்மட்ட பாதுகாப்புப் படை அணி யொன்று இலங்கைக்கு வந்து, மகாநாடு நடைபெறவிருக்கும் பகுதியைத் தனது பொறுப்பில் எடுப்பதுடன் இந்தியக் குழுவினர் தங்கியிருக்கும் ஹோட்டல் சுற்றாடலையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டது.

பஸில்-ஜனாதிபதி உறவில் விரிசல்

ஜே.வி.பி ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாகவே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவதைப்பற்றி தயக்கம் காட்டுவதாகக் கருதப்பட்டதையடுத்து வேலை நிறுத்தம் முடி

அம்பாந்தோட்டை நா.உ. உறுப்பினரும் ஜனாதிபதியின் மருமகனான நிருபமா ராஜபக்ஷவிடம்பெலியத்த தொகுதியின் தலைமைப் பதவி வழங்கப் பட்டதாகவும் இந்த விடயம் ஜனாதிபதிக்கும் சகோதரர் பஸில் ராஜபக்ஷவுக்கு மிடையில் விரிசலை ஏற்படுத்தியிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் பஸில் ராஜபக்ஷ கோபமுற்று இவருக்கு முன் நாட்டைவிட்டு திடீரென புறப்பட்டுச் சென்றதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

மற்ற எல்லோரையும் விட மகன் நிமால் சார்பில் அப்பதவியை வகிப்பதற்கு நிருபமாதான் நம்பிக்கையானவர் என்று ஜனாதிபதி நம்புகிறாராம். உப.சபா நாயகர் பதவி வழங்கப்பட்டபோதும் அதனை ஏற்க மறுத்திருந்தவர் நிருபமா என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

சோதிடத்தில் அதிகளவு நம்பிக்கையுள்ளவரான ஜனாதிபதி சாத்திரக்காரர்களின் ஆலோசனைப்படி ஓகஸ்ட் மாதத்திலும் - உச்சிமாநாடு முடிவடைந்த பிறகு - இரண்டு வாரகாலம் வேளிநாட்டில் இருப்பார் - சீனாவுக்கும் போவார் என்று கூறப்பட்டது. வடக்கில் போர் நடந்து கொண்டிருக்கையில் தெற்கில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவது புலிகளுக்கு சாதகமாக இருக்கப் போகிறது என்ற அரசு தரப்பு வாதம் உச்சி மாநாடு நடைபெறவிருக்கும் வேளையில் அரசுக்கே பாதகமான விளை

## பருத்தித்துறை செயலக முதிய கட்டடம் இன்று வையவாதியாகத் திறக்கப்படும்

யாழ்ப்பாணம், ஜூலை 14 வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கென 30 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் இன்று

சர்வதேசத்தினால் கைவிடப்பட்டு பல நாடுகளால் கீழான நிலையில் வைத்து கணிக்கப்படும் நாடான சிறிலங்காவின் ஜனாதிபதி, இப்பிராந்தியத்தில் தலை நிமிர்ந்து நிற்க தகுதியற்றவராய் காட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றார்.

### சண்டே ஸ்டர் (13.07.2008) அரசியல் விமர்சனத்திலிருந்து

மாநாடு தொடர்பான பல ஆரம்ப ஏற்பாட்டு கூட்டங்களில் வெளியுறவு செயலாளர் பாலித்த கொஹன ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் கொஹனவுக்கும் பொகொல் லாகமவுக்குமிடையில் மிக மோசமான கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கட்சி உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேளிநாட்டமைச்சில் தற்பொழுது பல வேறு குழுக்கள் செயல்படுவதாகவும் சிலர் கொஹனை ஆதரிப்பதாகவும் வேறு சிலர் பொகொல்லாகமவை ஆதரிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக ஜனாதிபதியின் செயலகமே மாநாட்டு ஏற்பாட்டு வேலைகளை பொறுப்பில் எடுத்து செயற்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

இதற்கிடையில் சார்க் மகாநாடு நடைபெறும் சமயத்திலேயே தெஹரானில் அணிசேரா நாடுகளின் மாநாடொன்றும் நடைபெறவிருக்கின்றது. அவ்வேளையில் சார்க் நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் பலர் அந்த மகாநாட்டுக்கு செல்வார்களானால் இங்கு வருவது சாத்தியமிருக்காது.

வர். நிகழ்விற்கு ஆசி உரைகளை ஸ்ரீஇராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரம முதல்வர் சுவாமி சித்ரூபானந்தாவும், வண. பிதா பேனாட் ரெக்கனோ அடிகளாரும் வழங்குகின்றனர்.

கௌரவிருந்தினர்களாக வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச செயலர் சி.சத்தியசீலன், மருதங்கேணி உதவி அரசு அதிபர் ஆ. ஸ்ரீஸ்கந்தகுமார், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வை.செல்வராசா, யாழ்ப.பல் கலைக்கழக முகாமைத்துவப் பீட பேராசிரியர் ம.நடராஜசுந்தரம், பருத்

## மரண அறிவித்தல் முருகேசு நாகரத்தினம்



மூளையைப் பிறப்பிடமாகவும், வட்டுக் கோட்டையை வசிப்பிடமாகவும் தற்போது கல் கிசையில் வசித்து வந்தவருமான முருகேசு நாகரத்தினம் நேற்று (13.07.2008) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி முருகேசு தம்பதியினரின் அன்பு மகனும், மனோன் மணிதேவியின் அன்புக் கணவரும், கிருபாகரன், பிரபாகரன், கஜானி ஆகியோரின் பாசமிகு தந்தையும், கதிர்காமத்தம்பி, தெய்வானைப்பிள்ளை, கணேசலிங்கம், முத்துலட்சுமி, நாகலட்சுமி, காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.

அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்ச்சாலையில் (591, காலி வீதி, கல்கிசை) இன்று (14.07.2008) திங்கட்கிழமை மு.ப. 10 மணி முதல் மாலை 6 மணிவரையும் நாளை (15.07.2008) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி தொடக்கவும் அஞ்சலிக்கு வைக்கப்படும். முற்பகல் 11 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெற்று பி.ப. 1.30 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனஞ்செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

14/1, பென்சோகா விதி, கல்கிசை. தகவல்: திருமதி ந.மனோன்மணிதேவி (மனைவி), பிள்ளைகள் 0112719290, 0772019922.

## Obituary Ponnudurai Rajaratnam

Of Lawton Road, Manipay Ponnudurai Rajaratnam, Rtd. Teacher and Foot Ball coach of St.Matew's College, Demata goda, former secretary of the 'Ceylon Football Association' - beloved husband of Late Mythily Rajaratnam (nee - Mythily Hensman - Rtd. Teacher St.Mathews College, Dematagoda), father of Chrishanthi Rajaratnam - Australia and brother of Late Ponnudurai Selvaratnam - (Marumalarchi Mantram - Lawton Road, Manipay) Passed away in Australia on the 11<sup>th</sup> of July, 2008. Funeral Will take place in Australia on Tuesday the 15<sup>th</sup> of July, 2008.

22; Willougby Street Epping N.S.W - 2121 AUSTRALIA. Tel: 0061298763153 Chrishanthi Rajaratnam (Daughter)

## சிறப்பு மலர் 6ஆம் 7ஆம் பக்கங்களில்

திறந்து வைக்கவுள்ளார். திறப்புவிருந்தினர்களாக யாழ்ப. மேலதிக அரசு அதிபர் ஆ.சிவசுவாமி, யாழ்ப. மாவட்ட பிரதி திட்டப்பணிப்பாளர் (மீள் எழுச்சித்திட்டம்) வே.விசுவலிங்கம், இலங்கை மத்தி கட்டடத்திணைக்கள பிரதம பொறி யியலாளர் கே.வசந்தி ஆகியோர் கலந்து கொள்

வார். நிகழ்விற்கு ஆசி உரைகளை ஸ்ரீஇராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரம முதல்வர் சுவாமி சித்ரூபானந்தாவும், வண. பிதா பேனாட் ரெக்கனோ அடிகளாரும் வழங்குகின்றனர்.

திறந்து வைக்கவுள்ளார். திறப்புவிருந்தினர்களாக யாழ்ப. மேலதிக அரசு அதிபர் ஆ.சிவசுவாமி, யாழ்ப. மாவட்ட பிரதி திட்டப்பணிப்பாளர் (மீள் எழுச்சித்திட்டம்) வே.விசுவலிங்கம், இலங்கை மத்தி கட்டடத்திணைக்கள பிரதம பொறி யியலாளர் கே.வசந்தி ஆகியோர் கலந்து கொள்

### அராலியில் கண்காட்சி

சங்கானை, ஜூலை 14 வலிமேற்கு பிரதேச சபையால் உள்ளூர் ராட்சி வாரத்தை ஒட்டி நூலகக் கண்காட்சி நாளை மு.ப 10 மணிக்கு அராலி பொது நூலகத்தில் நடத்தப்பட உள்ளது. (1-29)

THE ROYAL COLLEGE OF JAFFNA கல்யாண முறையில் ஆங்கிலத்தில் கதைக்கப்படும். By ந.விக்கிணைவரன் ஆச்சாரி 426 (302) K.K.S வீதி, யாழ்ப்பாணம் - பிளாக் வீதி, சங்கானை.

## கம்பர்மடத்தில் இன்று வீடுகள் கையளிப்பு

யாழ்ப்பாணம், ஜூலை. 14 பருத்தித்துறை பிரதேச செயலர் பிவிஸ், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜேர்மன் அரசின் நிதி உதவியுடன் சேவாலங்கா மன்றத்தால் அமைக்கப்பட்ட 37 நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு சுப்பர் மடத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் யாழ்ப அரசு அதிபர் கே.கணேஸ் பயனாளிகளுக்கு வீடுகளை வைப்பவாதியாகக் கையளிப்பார். (1)

## நாளைய நிகழ்வுகள்

யாழ்ப்பாணம், ஜூலை. 14 யாழ்ப. இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்ப. அரசு அதிபர் கே.கணேஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.

பரிசில்களை திருமதி பரமேஸ்வரி கணேஸ் மாணவர்களுக்கு வழங்குவார்.

யாழ்ப்பாணம், ஜூலை. 14 உரும்பிராய் சைவத்தமிழ் வித்தி யாலயத்தில் தகவல் தொழில் நுட்பக் கூடத்திறப்பு விழாவும் இறுவட்டுகள் ஆங்கில, தமிழ்சொற்களஞ்சிய வெளியீடும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலையில் நடைபெறவுள்ளது.

அதிபர் மு. விக்கிணைஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப. வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அ. வேதநாயகம் கலந்து கொள்வார். (203)

## மாணவர்களுடன் ஆலயத்தில் இன்று நடேஸ்வரா மாணவர் திருமுறை ஒதல்

வலி வடக்கு, ஜூலை. 14 மாவிட்டபுரம் கந்தசுவாமி கொயில் காமயோற்கவத்தின் 7ம் திருவிழாவாகிய இன்று திங்கட்கிழமை காங்கேசன்துறை நடேஸ்வரர்க்கல்லூரி உபயமாகும். அதனை ஒட்டி அந்தக் கல்லூரியின் மாணவர்களும் ஆசிரியர்களும் பங்குபற்றுவார். இதில் பாடசாலை மாணவர்களின் திருமுறைப் பராயணம் ஒதல் இடம்பெறவுள்ளது.

ஆலய உற்சவத்தில் 7ம் திருவிழா வை வருடாந்தம் நடேஸ்வரர்க்கல்லூரியின் உபயமாகவே நடைபெற்று வருகிறது. (203-86)

## மரண அறிவித்தல்கள் திருமதி தருமராசா இலட்சுமி தேவி



(பண்டம்) பண்ணாகம், சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தருமராசா இலட்சுமிதேவி நேற்று (13.07.2008) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்து விட்டார்.

அன்னார் ஆறுமுகம் தருமராசாவின் அன்பு மனைவியும் அமரர்களான அருணாசலம் - தங்கம்மா தம்பதியினரின் மகளும், அமரர் கந்தசாமி, குமாரசாமி, இராமசாமி, அமரர் சீவரத்தினம், வெள்ளிமலர், அமரர் மனோன்மணி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் அமரர்களான ஆறுமுகம்-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், சுரேஸ் (லண்டன்), ரமேஸ் (சுவின்), தனேஸ் (ரகு), பாமினி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், அனுராதா (லண்டன்), பிரியாந்தினி (சுவின்), ஜெயரூபி, கணேசலிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாபியாரும், மதன் (லண்டன்), நிமலன் (லண்டன்), லேகா, சஞ்சய் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் அமரர் சீனிவாசகம், அமரர் மகேஸ்வரி, நாகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.07.2008) திங்கட்கிழமை பி.ப 2.30 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருவடி நிலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: பண்ணாகம், சுழிபுரம். (76283) கணவர்-ஆ. தருமராசா மகன்- த. தனேஸ் (ரகு)

## தியாகராசாக்குருக்கள் வைத்திலிங்கக்குருக்கள்

தீர்த்தாங்குளம், பத்தமேனியை பிறப்பிடமாகவும் கரணவாய் குருக்கள் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசாக்குருக்கள் வைத்திலிங்கக்குருக்கள் சிவபுதமடைந்து விட்டார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (14.07.2008) திங்கட்கிழமை மு.ப 10 மணிக்கு கரணவாய் குருக்கள் பகுதியில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றாரார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்: பெறாமகன்- சி.வேஸ்வரன் (சுவின்-இ.மி.சபை) கரணவாய் குருக்கள் பகுதி (76282)





கொக்குவில் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் இடம்பெற்றன. அன்றைய நிகழ்வுகளின் பதிவுகள் ஒரு சிலவற்றை இங்கே காணலாம். கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலை யாழ். வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம் நாடாவெட்டித் திறந்து வைக்கிறார். பாடசாலை அதிபர் அ.அகிலதாஸ் மங்கள விளக்கேற்றுகிறார். சட்டத்தரணி செல்வி என்.ஞானலோஜினி மாணவி ஒருவருக்குப் பரிசில் வழங்குகிறார். நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினரை நான்காவது படம் காட்டுகிறது. (படங்கள் - லக்ஷ்மன்)

# இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் மாணவர்கள் ஊக்கமுடன் பங்குபற்றவேண்டும்

**ஹாட்லிக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் அரச அதிபர்**



மந்திகை, ஜூலை 14 கல்வி என்பது வகுப்பறைச் செயற்பாட்டுடன் மட்டும்தான் இருக்கக்கூடாது. கலை, இலக்கிய நடவடிக்கைகளும் விளையாட்டுத்தொழிலும் கூட கல்வியின் ஒருபகுதியாகும்.

எனவே மாணவர்கள் ஏட்டுக் கல்வியுடன் மட்டும் நின்று விடாது இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் ஊக்கமுடன் பங்குபற்ற வேண்டும்.

யாழ்.மாவட்ட அரச அதிபர் கே.கணேஸ் இவ்வாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. அதிபர் என்.தெய்வேந்திரராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது.

கற்பற்றக் உரிய பருவம் மாணவப் பருவம். தமது பாடசாலை நாள்களின் பசுமை நிறைந்த நினைவுகளை மீட்டிப் பாக்காதுபெரியவர்கள் இல்லை எனலாம்.

பாடசாலைக் கல்வியின் மகத்துவம் அத்தகையது. வறுமையாலும் வேறு பல காரணங்களாலும் பாடசாலைக் கல்வியை இழந்துவிடக்கூடாது எனக் கருதியே கட்டாயக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு மாணவரும் தத்தமது திறனை அடையாளம் காணவும், வளர்த்தெடுக்கவும் களம் அமைத்துக் கொடுப்பன பாடசாலைகள்.

இக் கல்லூரி மாணவனான யாழ்ப்பாண

பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் துரைராசாவின் சான்றாண்மை பொறியியல், நிர்வாகத் துறை என மட்டுப்படுத்தப்பட்டதல்ல. காலன் அவரைக் கவரா திருந்தால் யாழ்.மாவட்ட அபிவிருத்தியில் அவரது பங்கும் பணியும் கணிசமாக இருந்திருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

பேராசிரியர் எலியேசர், முன்னாள் சபாநாயகர் கே.பி.ரட்ணநாயக்கா உள்ளிட்ட மேதைகளின் சான்றாண்மைக்கு வித்திட்ட பெருமை இக்கல்லூரிக்கே உரியதாகும்.

உண்மையில் கல்வி வளர்ச்சியுற வேண்டியது; வளர்ந்து கொண்டே இருக்கவேண்டியது. அது செவ்வனே நிகழ்வதாலேயே இன்றைய குழந்தைகள் மிகப் புத்திசாலிய மாணவர்களாக இருக்கிறார்கள். இவர்களது புத்திக் கூர்மை முளையிலேயே கிள்ளி எறியப்படாமல் பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டியது.

முன்னைய காலத்தில் 5வயதிலிருந்து 14வயது வரை குருகுலத்தில் குருவின் வழிகாட்டலில் வாழும் மாணவர்கள் குருவுக்குப் பணிவிடை செய்து அவர் பாடார விந்தங்களை பற்றிக் கற்றுக் கொண்டார்கள். குருவிடம் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் அங்கு நிகழும் ஒவ்வொரு செயலும் அர்த்தம் உடையதாக இருக்கலாம் என உன்னிப்பாக அவதானித்தார்கள். துன்பங்களைக் கண்டு துவண்டு போகாமல் இருள் சூழ்ந்த வாழ்வை ஒளிமயமான தாக்க நீங்கள் கற்க வேண்டியது எத்தனை அவசியம் என்பது உங்களால் உணரப்பட வேண்டும்.

1838 தொடக்கம் 2008 வரை 170 வருடங்களாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அதிபர், ஆசிரியர்கள், ஊழியர்கள் எமது நெஞ்சிலே நிறைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரமே ஒவ்வொன்றாகத் தெரிந்து எடுக்கப்பட்ட பாரம்பரியத்தினால் கட்டியெழுப்பப்பட்டது எமது ஹாட்லிக் கல்லூரி.

சர்வதேசத் தரத்துடன் போட்டிபோடும் வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கல்வித் தரம் உயர வடமராட்சிக் கல்வி வலயமும் ஹாட்லிக் கல்லூரியும் தன் பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும் என்பதே இன்றைய இவ் விழாவில் எடுத்து வேண்டுகோள்- என்றார்.



## யாழ். போதனா வைத்தியசாலையின் கிளினிக் நோயாளிகள் முக்கிய மருந்துகளை வெளியில் அதிக விலையில் வாங்கும் நிலை

நவாலி, ஜூலை 14 யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் செல்லும் கிளினிக் நோயாளிகள் பல மருந்துகளைத் தாம் வெளியில் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

கிளினிக்கிற்கெனச் செல்லும் தமக்கு குறிப்பிட்ட மருந்துகள் வைத்தியசாலையில் இல்லை எனத் தெரிவித்து அம் மருந்துகளை வெளியில் வாங்குமாறு பணிக்கப்படுவதாகவும் இதனால் அதிக

விலை கொடுத்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர். அநேகமாக சகல கிளினிக்குகளிலும் இந்த நிலை நீண்ட நாள்களாக நீடிக்கின்றது.

வைத்தியசாலையில் மருந்துகள் தட்டுப்பாடாக இருப்பின் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நோயாளிகளின் சிரமங்களைத் தீர்க்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. (202-100)

## சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு இரண்டு வருடங்களுக்கும் புலமைப் பரிசில்கள்

**யாழ். பிரதேச செயலர் பிரிவில் வழங்கப்படும்**

யாழ்ப்பாணம், ஜூலை 14 யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களில் உள்ள ஜி.சீ.எ.சாதாரண தர - 2007 பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத் திலிருந்து புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

எனவே இக்கொடுப்பனவைப் பெறத் தகுதியானவர்கள் தத்தமது பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அணுகி எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு யாழ்.பிரதேச செயலர் ம.ஜெக. கேட்டுள்ளார். (202)

## இரவில் புதியவர்களின் நடமாட்டம் இருந்தால் படையினருக்கு உடனடியாக அறியத்தரவும்

**திருட்களின் நடமாட்டத்தைக் குறைக்கவே இந்த நடவடிக்கை**

இரவு நேரங்களில் புதியவர்களின் நடமாட்டங்கள் தெரிந்தால் உடனடியாக படையினருக்கு அறியத்தரத் வேண்டும். இதன்மூலம் திருட்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு சதுமலை, நவாலி, மாணிப்பாய் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு படையினர் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

மேற்படி இடங்களில் திருட்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்தே படையினரால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

திக்கவேண்டாம். சந்தேகத்துக்கு இடமானோர் இரவு நேரங்களில் உங்கள் வீடுகளுக்கு வந்தால் வீடு மற்றும் வெளிக்கதவுகளைத் திறக்கவேண்டாம்.

புதியவர்களின் நடமாட்டங்கள் உங்கள் பிரதேசத்தில் காணப்பட்டால் உடனடியாக அதனை படையினருக்கு அறியத்தரங்கள். இந்த அவசர நடவடிக்கையின் கீழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

அவசரத் தேவைக்காக மக்கள் 060 221 6095, 060 221 4620 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டால் எந்த நேரத்திலும் தமது உதவி கிடைக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பான அறிவுறுத்தல்களை படையினர் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர். (203-28)

## யாழ்.கல்வி வலயப் பாடசாலைகளில் அனர்த்த இடர்தணிப்புத் திட்டம்



(படம்: அலுவலர்)

யாழ்ப்பாணம், ஜூலை 14 யாழ்.கல்வி வலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் யாழ்.சமூக செயற்பாட்டுமையம் அனர்த்த இடர்தணிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது.

முதற்கட்டமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றில் நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டது.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் ந.சுகிர்தராஜ், கள உத்தியோகத்தர் ரி.உமாசங்கர், திட்ட அலுவலர் ஏ.ரஜினி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு களச் செயற்பாட்டை மேற்கொண்டனர்.

இயற்கை அனர்த்தங்களால் மாணவர்களும் சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்ற வகையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்ச்சித் திட்டச் செயற்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கொட்டடி நமசிவாயம் வித்தியாலயத்திலும் பிற்பகல் ஒரு மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் நாளை மறுதினம் பிற்பகல் ஒரு மணிக்கு கொழும்புத்தறை இந்து மகா வித்தியாலயத்திலும் - எதிர்வரும் 18 ஆம் திகதி கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் நடைபெறவுள்ளன.



**யாழ்.மாவட்ட அபிவிருத்தி கட்டுறவுச் சங்கமும் லான்ட் ஓ லேக்ஸ் பாற்பொருள் அபிவிருத்தி லங்கா நிறுவனமும் இணைந்து நடத்தும் யாழ்கோவின் பாற்பொருள் தயாரிப்புகளின் மீள் அறிமுக நிகழ்வு**

கூட்டுறவே நாட்டுயர்வு

நேரம் காலை 10 மணி முதல் பி.ப. 4 மணி வரை

எமது பொருளாதாரம் எமது கையில்

**திகதி நடைபெறும் இடங்கள்**  
 15.07.2008 மின்சார நிலைய வீதி, யாழ் நகரம், அரசாங்க செயலகம் முன்பாக, புனித அந்தோனியர் கோயில், பாசையூர்  
 17.07.2008 மானியப் பாய் நகரம், சங்கானை நகரம், சுன்னாகம் நகரம்  
 19.07.2008 குருநகர், கொக்குவில் இந்துக் கல்லூரி அருகில், நல்லூர்க் கோயில் முன்பாக

**வாருங்கள் வாருங்கள்! பயன்பெறுங்கள்! யாழ்கோவின் பாற்பொருள்களை கவையுங்கள்! பரிசுகளை வெல்லுங்கள்!!!**

தரமான ஊட்டம் நிறைந்த உள்நூர் பால் உற்பத்திகளை வாங்கி அருந்தி ஆரோக்கியமாக வாழ்வோம்!  
 மாவட்ட கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம்!!

(76265)

**பாராட்டி வாழ்த்துகின்றோம்**



யா/கட்டுவன்புலம் மகா வித்தியாலய அதிபராக 11.07.2007இல் பதவி ஏற்று ஒரு வருடத்தினை இனிது பூர்த்திசெய்த கதிரேசு பத்மநாதன் அவர்களை மனம் நெகிழ்ந்து வாழ்த்துவதுடன் அவரின் பணிமேன்மையும் சிறக்க இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

இந்து பாடசாலை முன் லேன், கோண்டாவில்.

த.யால்தயானந்தன் குடும்பத்தினர்.

(76275)

**அமர் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அம்பாக்குடி அன்னையின் இறப்பின் 30ஆம் நாள் நினைவில்...**



எங்கள் அண்ணாவின் ஆவி பிரிந்த வேளை உங்கள் அருகாவால் இரங்கல் தந்த தாயே! நீங்கள் உயிர்த்த செய்தி அறிந்து கண்ணீரால் கவலை சொல்லிக் கதறியது எங்கள் அண்ணா இங்கிலேயே தாயே! உங்களைப் போல் எங்கள் அண்ணாவையும் அறப்பணிக்கு வழிகாட்டி வளர்த்துத்தந்த உத்தமியே அவர் காங்கேயனில் அடைக்கப்பட்டவேளை அண்ணன் உயிர்காத்த அன்பு அன்னையே அவர் வளர்த்த எங்கம் இடம்பெயர்ந்த காலை

துணை நின்று தோள் கொடுத்து இடமும் நல்கினீர் தங்கள் இழப்பைத் தாங்காது உலகம் அழுதிற்று உங்களுக்கு அஞ்சலி செலுத்த எங்களண்ணா இங்கிலேயே! யாரிடம் கூறி ஆறுதல் காண்போம் பெருமாட்டியே!

**அமர் சிவமகராஜாவின்**  
 (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், தெல்லிப்பழை, ப.நொ.கூ சங்கம்)  
 சார்பில் அன்னாரின் சகோதரிகள்

கோணப்புலம்.

(76271)

மல்லாகம்.

**சமய சந்திதிகளில்**

யாழ்ப்பாணம், ஜூலை 14 நாவற்குழி மேற்கு சித்தி விநாயகர் ஆலய மகா சும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் 10.30 மணி வரையுள்ள சுபநேரத்தில் இடம்பெறவுள்ளது.  
 தொடர்ந்து 36 நாள் மண்டலாபிஷேகம் நடைபெறும். (203)

\* \* \*  
 வடமராட்சி, ஜூலை 14 கரணவாய் மூத்த விநாயகர் ஆலய பெருந்திருவிழா கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.  
 எதிர்வரும் வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். (203-236)

\* \* \*  
 யாழ்ப்பாணம், ஜூலை 14 மாதகல் காஞ்சிபுரம் சாமுண்டிகா

சமேத வைரவசுவாமி ஆலய அலங்காரத் திருவிழா கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.  
 எதிர்வரும் வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவும் சங்காபிஷேகமும் இடம்பெறவுள்ளன.  
 எதிர்வரும் 19ஆம் திகதி ஆடித் திருவேண அபிஷேகப் பெருஞ் சாந்திவிழா காலை 9 மணிக்கு விசேட அபிஷேகத்துடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. (203)

\* \* \*  
 யாழ்ப்பாணம், ஜூலை 14 காரைநகர் வியாவில் ஐயனார் ஆலய மகாசும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை காலை 9.10 மணி முதல் 10 மணி வரை உள்ள சுபவேளையில் நடைபெறவுள்ளது. (250)

\* \* \*  
 யாழ்ப்பாணம், ஜூலை 14 சாவகச்சேரி நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய மகாசும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.20 மணி தொடக்கம் 11.40 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெறவுள்ளது. (203)

**விற்பனைக்கு**

லான்ட்மாஸ்டர் உடன் பெட்டியும் கலப்பை, ரீல்லர், டிஸ், என்பன விற்பனைக்குண்டு.  
 தொடர்பு: 2263617 (உ-955756)

**தேவை**

யாழ். நகரில் இயங்கும் பிரபல்யமான சைக்கிள் நிலையம் ஒன்றுக்கு பெண் எழுது வினைஞர்/காசாளர் தேவை. A/L சித்தியடைந்த 25 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். முழுவிவரங்களுடன் விண்ணப்பிக்கவும்.  
 தொடர்பு: விளம்பர இல. 3115 மே.பா உதயன். (76272)

**தவறிவிட்டது**

யாழ்.பஸ்நிலையத்திற்கும், ஆணைப்பதிக்கும் இடையில் திருமதி C.G.பாலசுமாராதன் என்பவருடைய வங்கி ஓய்வூதிய அட்டை (இல.37198), வங்கி ATM அட்டை, வங்கி உடன் அட்டை மற்றும் தம்பிஜயா பாலசுமாராதன் என்னும் பெயருடைய தேசிய அடையாள அட்டை (451431730V) போன்றவை அடங்கிய பேரல் தவறிவிட்டது. கண்டெடுத்தவர்கள் தயவு செய்து 52,பிரதான வீதி, ஆணைக்கோட்டை என்னும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.

**மரண அறிவித்தல்**

**மாணிக்கம் இராஜரட்ணம்**  
 இருபாலையைப் பிறப்பிடமாகவும் மாணிய்ப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் இராஜரட்ணம் 12.07.2008 சனிக்கிழமை காலமானார்.  
 அன்னார் காலஞ்சென்ற இராசமலரின் அன்புக் கணவரும் சதீஸ்குமார், பிரேம்குமார், ராஜ்குமார், திலீப்குமார், ராஜி ஆகியோரின் அன்புத் தந்தையும் சிதரா, ரஞ்சினி (வலயக் கல்வி அலுவலகம், வலிகாமம்) ஆகியோரின் அன்பு மாமனும்மாவார்.  
 அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (13.07.2008) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.  
 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.  
 தகவல்: லோட்டன் வீதி, மாணிய்ப்பாய். (76279) இ.பிரேம்குமார் (மகன்).

**மரண அறிவித்தல்**

**சிவக்கொழுந்து மாசிலாமணி**  
 (உரிமையாளர், மாசிலாமணி ஆபரண மாளிகை)



நல்லூர் வடக்கு, கலைமகள் வீதியைப் பிறப் பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து மாசிலாமணி 12.07.2008 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவக் கொழுந்து-தங்கம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான இரத்தினம் - இரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற பாக்கிய மலரின் அன்புக் கணவரும் மங்களேஸ்வரன் (ரவி), மங்களேஸ்வரி (ராஜா), தயாவதி (மாலா), காலஞ்சென்ற தயாளன் மற்றும் கௌசல்யா, சுதர்சன் (சுதன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் வனஜா, விஸ்வநாதன் (நில அளவையாளர்), தருமரத்தினம், சத்தியசாந்தன், ஜெயலக்ஷ்மி (யாழ்.பொது நூலகம்) ஆகியோரின் அருமை மாமனாரும், திகழ்ஜா, வேணுயன், சுஜிக்கா, சகிலா, தர்மிலா, புவிராஜன், ஜெயவதனி, டொசாரா, திவாரகா, தர்சிகன், பிரதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்றவர்களான வேலாயுதம், சபாரட்ணம், சீனிவாசகம், நவரட்ணசிங்கம் ஆகியோரின் சகோதரனும் சரோஜாதேவி, சிதம்பரநாதன், ஈஸ்வரி, தங்கேஸ்வரன், திவ்வியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் மகாதேவன், சண்முகலிங்கம், பாஸ்கரன் ஆகியோரின் சகலனும் மரகதாம்பாளர், இதயராணி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.07.2008) திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு அவரின் இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

கலைமகள் வீதி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம்.  
 தொ.பு.: 077474845, 021 2227088. (76278)

சிறுவர் கழகத்துக்கு பொருள்கள்  
 யாழ்ப்பாணம், ஜூலை 14 சாவகச்சேரி நகர் சிறுவர் கழகத்துக்கு ஜேர்மன் தொழில்நுட்ப வலய (ஜீ.ரி.இசட்) நிறுவனத்தினர் ஒரு தொகுதி பொருள்களை வழங்கியுள்ளனர்.  
 வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கழக அங்கத்தவர்களுக்கான 25 சோடி ரூபாய் பாத்நாட்டுகளுக்கும் கழக நூல் நிலையத்துக்குக் கென புத்தக நாகையும் ஒரு தொகுதி புத்தகங்களும் தென்மராட்சி பிரதேச செயலர் செ.பூநிவாசனால் கழக பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டன.  
 பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர் கழக நூல் நிலையங்களுக்கு ஜீ.ரி.இசுநிறுவனத்தினரால் புத்தக நாக்களும் புத்தகங்களும் வழங்கப்பட்டன. (207)

**அபிவிருத்தி அதிர்ஷ்டம்**  
 உத்தியோகபூர்வ முடிவுகள்

1001 சிவப்பு

வெற்றி இலக்கங்கள்  
**11 42 52 55**  
 11-07-2008

செல்லுபடியாகும் தொடர் இல. 5814929 - 5830870  
 ஜக்போட் பரிசு ரூபா. 1,786,600/- வெல்லப்படவில்லை

இலக்கம்	இலக்கங்கள்	வெற்றியாளர் எண்ணிக்கை	பரிசு தொகை	மொத்தம்
1	இலக்கம்	352,881	10/-	3,528,810/-
2	இலக்கங்கள்	32,351	20/-	647,020/-
3	இல. + லக்கினம்	31,903	30/-	957,090/-
4	இல. + லக்கினம்	2,984	100/-	298,400/-
5	இலக்கங்கள்	870	500/-	435,000/-
6	இல. + லக்கினம்	76	5,000/-	380,000/-
7	இலக்கங்கள்	4	100,000/-	400,000/-
8	இல. + லக்கினம்		1,786,600/-	
மொத்தம்				6,646,320/-
வெற்றிபெறாத இலக்கங்கள் மீது				500,000/-
கொடுக்கப்பட்ட மொத்தம்				7,146,320/-

இந்த செவ்வாய்க்கிழமை கப்பர் பரிசுத் தொகை ரூபா 2,574,150/-

அபிவிருத்தி வெற்றி சபை  
 33, சென். சாவகச்சேரி 45, கோட்டையிடு, யாழ்ப்பாணம்

அறிவித்தல் அறிவுடன் சிபுரூபில் வெற்றி பெறாத இலக்கங்களில் இருந்து ரூபா 100,000/- பரிசு பெறும் சீட்டுகள்.

வளமான வாழ்விற்கு  
**அபிவிருத்தி வெற்றி**

கலந்துரை 5818256-7-76  
 அப்பள்ளி 5830650-9-17  
 ஸம்பந்திதொட்டை 5825605-5-67  
 கொழும்பு 5824395-3-84  
 கொழும்பு 5815339-0-51



# பாடசாலைகளில் 15 வயதுப்பிரிவு ஆட்டத்தில் 411 ஓட்டங்களை விளாசி மகாஜன சாதனை



கே.கபிலன்

## அகில இலங்கை ரீதியாக நிலைநாட்டப்பட்டது

வலி.வடக்கு, ஜூலை 14

இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடத்திவரும் 17 வயதுப் பிரிவினருக்குக்கான ஆட்டம் ஒன்றில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

தொல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 411 ஓட்டங்களை விளாசி இந்தச் சாதனையை பதிவு செய்துள்ளது.

அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளில் 17 வயதுப்பிரிவினர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் இவ்வளவு ஓட்டங்கள் இதுவரை எந்த அணியாலும் பெறப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் மகாஜன வீரர்களான கே.கபிலன் 125 ஓட்டங்களையும் பி.தயாளன் 100 ஓட்டங்களையும் பெற்று அணி உச்ச ஓட்ட எண்ணிக்கையைப் பெற உதவியுள்ளனர்.



பி.தயாளன்

ஐம்பது ஓவர்கள் கொண்ட இந்த ஆட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியும் அரியாலை கனகரத்தினம் மகாவித்தியாலமும் மோதிக்கொண்டன.

கனகரத்தினம் மகா வித்தியாலம் மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜன 47 ஓவர்களில் அனைத்து விக்ரெட்டுக்களையும் இழந்து 411 ஓட்டங்களைப் பெற்றது.

மகாஜனக் கல்லூரியின் சார்பில் துடுப்பெடுத்தாடிய கே.கபிலன், பி.தயாளன் ஆகியோர் சதங்களை அடித்து சாதனை புரிந்தனர்.

கே.கபிலன் 80 பந்துகளில் இருப்பத்தொரு நான்குகள் இரண்டு ஆறுகள் என விளாசி 125 ஓட்டங்களையும் -

பி.தயாளன் 54 பந்துகளில் பதின்மூன்று நான்குகள் ஆறு ஆறுகள் என விளாசி 100 ஓட்டங்களையும் - பெற்றார். பி.புவிதரன் ஏழு நான்குகள் உட்பட 37 ஓட்டங்களையும் நிக்கன் 3 நான்குகள் ஒரு ஆறு உட்பட 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.

கனகரத்தினம் மத்தியமகாவித்தியாலம் சார்பில் பந்துவீசிய மொரிஸ்ரன்ராஜ் 06 ஓவர்கள் பந்துவீசி 48 ஓட்டங்களுக்கு 03 விக்ரெட்டுக்களையும் தினேஸ் 05 ஓவர்கள் பந்துவீசி 61 ஓட்டங்களுக்கு 2 விக்ரெட்டுக்களையும் சுரேந்திரன் 3 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்ரெட்டையும் மற்றும் இனோஜன், காண்டேன், ஹர்ஸ் முறையே 51, 65, 72 ஓட்டங்களைக் கொடுத்து தலா ஒரு விக்ரெட்டையும் கைப்பற்றினார்கள்.

அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையை அரியாலை கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலத்திற்கு மகாஜனக் கல்லூரி நிர்ணயித்து இருந்த நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடக்

களமிறங்கிய கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலம் 30.4 ஓவர்களில் அனைத்து விக்ரெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

காண்டேன் நான்கு நான்குகள் உட்பட 20 ஓட்டங்களையும் இனோஜன் 15, ரமண குமார் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

மகாஜனக் கல்லூரி சார்பில் பந்து வீசிய புவிதரன் 3 ஓவர்கள் பந்து வீசி ஓர் ஓட்டமற்ற ஓவருடன் 4 ஓட்டங்களுக்கு 2 விக்ரெட்டுக்களையும் டிலக்சன் 4 ஓவர்கள் பந்து வீசி ஓர் ஓட்டமற்ற ஓவருடன் 14 ஓட்டங்களுக்கு 2 விக்ரெட்டுக்களையும் வைகுந்தன் 6 ஓவர்கள் பந்து வீசி ஓர் ஓட்டமற்ற ஓவருடன் 12 ஓட்டங்களுக்கு 2 விக்ரெட்டுக்களையும் கபில்தேவ் 5 ஓவர்கள் பந்து வீசி ஓர் ஓட்டமற்ற ஓவருடன் 8 ஓட்டங்களுக்கு 2 விக்ரெட்டுக்களையும் விஷ்ணுகாந்த் 6 ஓவர்கள் பந்து வீசி ஓர் ஓட்டமற்ற ஓவருடன் 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்ரெட்டையும், கோகுலன் 6 ஓவர்கள் பந்து வீசி ஓர் ஓட்டமற்ற ஓவருடன் 18 ஓட்டங்களுக்கு ஒருவிக்ரெட்டையும் கைப்பற்றினார்.

சாதனை புரிந்த வீரர்கள் கல்லூரி பெற்றோர், பழையமாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களால் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை - ஓர் ஆட்டத்தில் அதுவும் 17 வயதுப் பிரிவினருக்கான ஆட்டத்தில் அகில இலங்கை ரீதியாகப் பெறப்பட்ட ஆக்கக் கூடுதலான ஓட்ட எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்ட போதும் - இதனை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் பதிவுகள் எவையும் பேணப்படவில்லை என்று சுட்டிக் காட்டப்படுகிறது. (1-86)

## அமெரிக்கன் மிஷனை வென்று மானிப்பாய் இந்துவை நானை சந்திக்கிறது விக்னேஸ்வரா

கரவெட்டி, ஜூலை 14

இலங்கைப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட பாடசாலைகள் சங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 15 வயதுப் பிரிவினருக்கான ஆட்டம் ஒன்றில் கரவெட்டி விக்னேஸ்வரா வித்தியாலம் வெற்றிபெற்றது.

வெற்றிபெற்ற விக்னேஸ்வரா நானை செவ்வாய்க்கிழமை மானிப்பாய் இந்துவைச் சந்திக்கிறது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் 8-0 டுட்ட உடுப்பிட்டி கரவெட்டி விக்னேஸ் வராக் கல்லூரி 34.1 ஓவர்களில் 132 ஓட்டங்களுக்கு சகலவிக்ரெட்டுக்களையும் இழந்துள்ளது. T. அனுசாந்த்-26, R. ராஜுவன் 25, A. ஆத வன் 19 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் குகன்ஜன் 9.1 ஓவர்களில் 37 ஓட்டங்களுக்கு 4 விக்ரெட்டுக்களையும் செந்தூரன் 7 ஓவர்களில் 32 ஓட்டங்களிற்கு 2 விக்ரெட்டுக்களையும் வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலை 32.4 ஓவரில் சகல விக்ரெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. குகன்ஜன்-32, கோபிரஞ்சன் -13, செந்தூரன் ஆட்டமிழக்காது 12 ஓட்டங்களையும் பெற்றனர். S. ராகுலன் 8 ஓவர்களில் 36 ஓட்டங்களிற்கு 3 விக்ரெட்டுக்களையும் அபிராம்

மற்றும் அனுசாந்த் 2 விக்ரெட்டுக்களையும் கைப்பற்றினார். (1)

### இன்றைய ஆட்டம்

இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் யாழ்ப்பாணம் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்டு வரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இன்று சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெறும் ஆட்டத்தில் தெல்லிப்பழையுனியன் கல்லூரி அணியும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி 'பி' அணியும் மோதுகின்றன.

**நாளை**  
நானை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டங்களில் கலந்து கொள்ளவுள்ள பாடசாலைகளின் விவரங்கள் வருமாறு.

- \* கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானம் - கொக்குவில் இந்துக்கல்லூரி எதிர் அரியாலை கனகரத்தினம் மகா வித்தியாலம்.
- \* யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி 'ஏ' அணி எதிர் யாழ். இந்துக் கல்லூரி
- \* மகாஜனக்கல்லூரி மைதானம் - தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி எதிர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி
- \* யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி மைதானம் - யாழ். மத்தியகல்லூரி எதிர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி (1-86)

## ஸ்கந்தா 4 விக்ரெட்டுக்களால் யாழ். இந்துவை வென்றது

இணுவில், ஜூலை 14

இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பாடசாலைகள் 17 வயதுப் பிரிவினர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆட்டம் ஒன்றில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி 4 விக்ரெட்டுக்களால் வெற்றி பெற்றது.

யாழ் இந்துக்கல்லூரிக்கும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கும் இடையே யான ஆட்டம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 25.04 ஓவர்களில் அனைத்துவிக்ரெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. உதிரிகளாக 34 ஓட்டங்கள் பெறப்பட்டன. செந்தூரன் ஆறு நான்குகள் உட்பட 31 ஓட்டங்கள், டிலக்சன் 19, சுஜிலன் 10 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

குயின்ரன் 6 ஓவர்கள் பந்துவீசி ஓர் ஓட்டமற்ற ஓவருடன் 21 ஓட்டங்களுக்கு 03 விக்ரெட்டுக்களையும் புருசோத்தமன் 4.4 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு 02 விக்ரெட்டுக்களையும் பாலா 03 ஓவர்கள் பந்து வீசி 24 ஓட்டங்களுக்கு 02 விக்ரெட்டுக்களையும், ரஜிதன் 03 ஓவர்கள் பந்துவீசி ஓர் ஓட்டமற்ற ஓவருடன் 12 ஓட்டங்

களுக்கு 2 விக்ரெட்டுக்களையும் கஜ கோபன் 5 ஓவர்கள் பந்துவீசி 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்ரெட்டையும் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி 28.5 ஓவர்களில் 6 விக்ரெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

தஜிதன் நான்கு நான்குகள் உட்பட 20 ஓட்டங்களையும் குயின்ரன் 13, புருசோத்தமன், ரஜிதன் ஆகியோர் தலா 11 ஓட்டங்களையும் பெற்றனர். உதிரிகளாக 29 ஓட்டங்கள் பெறப்பட்டன.

மயூலக்சன் 10 ஓவர்கள் பந்துவீசி 03 ஓட்டமற்ற ஓவர்களுடன் 23 ஓட்டங்களுக்கு 03 விக்ரெட்டுக்களையும் செந்தூரன் 06 ஓவர்கள் பந்துவீசி ஓர் ஓட்டமற்ற ஓவருடன் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்ரெட்டையும் திருத்தணிகள் 07 ஓவர்கள் பந்துவீசி 41 ஓட்டங்களுக்கு ஒரு விக்ரெட்டையும் கைப்பற்றினார்கள் (1-86-55)







# வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம்

14.07.2008

## பணிகள் சிறக்க இறைவன் ஆசிர்வதிப்பாராக



வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கட்டடத் திறப்பு விழா நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். இங்கு வாழும் பிரதேச மக்களின் தேவைகளை நிறைவாக செய்வதற்கு புதிதான இக்கட்டடம் பல வசதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மக்களின் சேவையே இறைவனின் தொண்டாகும். இப்பணியை நீண்ட காலமாக செய்து வரும் வடமராட்சி பிரதேச செயலகம் வரப்போகின்ற காலங்களிலும் தனக்கென சொந்தமான கட்டடத்தில் இருந்து சேவையாற்ற முனைந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. இன்றைய பிரதேச செயலகம் அவருடன் சேர்ந்து பணியாற்றும் பணியாளர்களும் இப்பணியை சிறப்பாக செய்ய இறைவன் ஆசிர்வதிப்பாராக.

“என்றும் வேண்டும் இன்ப அன்பு”

ஸ்ரீஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமசாரிய சுவாமிகள், இரண்டாவது குருமஹா சந்நிதானம்.

## அபிவிருத்தியில் பங்காற்ற வாழ்த்துகிறோம்



வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் புதிய கட்டடத்தை அமைத்து திறப்பு விழாவை நடத்துகின்ற நன்றாகில் ஆசிகூறி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நீண்டகாலமாக ஒரு சொந்தக் கட்டடம் இன்றிப் பல தனியார் வீடுகளில் இப்பிரதேச செயலகம் பல கஷ்டங்களின் மத்தியில் மக்களுக்கு சேவையாற்றி வந்தமையை நான் நன்கு அறிவேன். இன்று பலரது முயற்சியால் முப்பது மில்லியன் ரூபா செலவில் இக்கட்டடத்தை அமைத்து மக்கள் பணிக்காக திறந்து வைப்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். பிரதேச செயலர் இரா.வரதீஸ்வரன் அவர்களுடன் சக உத்தியோகத்தர்கள் எடுத்த கட்டு முயற்சியாலே இன்று இப்பிரதேச மக்கள் நலனடைகின்றனர். புதிய கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டவுள்ள பணிகள், பலவகைகளில் துன்பப்படும் எம் மக்களின் வாழ்வாதார , சமூக, கலாசார அபிவிருத்தியில் முழுப்பங்காற்ற என் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கூறி நிற்கின்றேன்.

தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, யாழ். ஆபர்.

## செயலகம் அரங்க அமைந்திருப்பது மகிழ்ச்சி தருகின்றது



வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கட்டடத் திறப்பு விழாவிற்கு ஆசிர் செய்தி அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 150 ஆவது நிறைவையொட்டி கொழும்பு ராம கிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் அப்போதைய தலைவர் தவத்திரு சுவாமி ஆத்மகணானந்தா யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். அந்தச் சமயம் பிரதேச செயலகவாசலில் இருந்த ஆசிவசுவாமியும் சகலர் ஆலோசித்து ஸ்ரீமத்சுவாமி ஆத்மகணானந்தா அவர்களை இப்புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நடும்படி அழைத்தோம். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவருளால் சுவாமியும் மனம் உவந்து இப்பணியை நிறைவேற்றினார். இன்று மிக அழகாக செயலகம் நிறைவேற்றி இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைவாமல் ஒருவரும் இருக்க முடியாது. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவருளால் பிரதேச செயலர் திரு.இ.வரதீஸ்வரனும் சக அலுவலர்களும் சகல நலன்களும் பெற இப்புனித நன்னாளில் மனதார வேண்டுகின்றோம்.

இறைபணியில் அன்னையின் அடியவன் சித்ரபானந்தா.


## மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும்



வடமராட்சி வடக்கு பிரதேச செயலக புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கான ஆசிர் செய்தி வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். பல காலமாக வாடகை இடங்களில் இயங்கி வந்த இப்பிரதேச செயலகம் இப்போது தனக்கென்று சொந்தக் கட்டடமொன்றை கொண்டிருப்பது, மக்களுக்கான சேவையை இலகுவாக செய்வதற்கு வெளிப்படுத்தி நிற்கின்றது. மக்களின் அபிவிருத்திக்காக இப் பிரதேச செயலகத்திலிருந்து எடுக்கப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவும், ஊழலற்ற அதிகார துஷ்பிரயோகம் இல்லாத நிர்வாகத்திற்கு உதவியளவேண்டும் என நம்பிக்கையோடு எதிர்பார்த்து ஆசிகள்கின்றேன்.

பங்குத் தந்தை, J.X.பேனாட் ரெக்னோ.

## சிறந்த சேவைகளை ஆற்ற வேண்டும்



யாழ் குடாநாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றான பருத்தித்துறையிலும் பிரதேச செயலகத்துக்காக நிரந்தரக் கட்டடம் இனிதே கட்டி முடித்ததில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இப்பிரதேச செயலகம் பருத்தித்துறை யாழ் மக்களின் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றி சிறந்த சேவைகளை ஆற்றவேண்டும் என வாழ்த்துகிறோம்.

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

பிரதம பொறியியலாளரும் ஊழியர்களும், கட்டடங்கள் திணைக்களம் (மத்தி), யாழ்ப்பாணம்.

## பிரதேச மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நாளாகும்



வடமராட்சிப் பிரதேசத்தில் பல தசாப்தங்களுக்கு முன்னர் மணியகாரர் காரியாலயம், பிரதேச காரியாதி காரி கந்தோர் (D.R.O's Office) என இயங்கி வந்தது. பின்னர் உதவி அரசாங்கக் காரியாலயம், பிரதேச செயலகம் என பெயர் மாற்றம் பெற்று தனியார் கட்டடங்களில் இயங்கி வந்த அலுவலகங்கள் தற்பொழுது பொது மக்களின் பங்களிப்பின் கொள்வனவு செய்யப்பட்ட சொந்தக் காணியில் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்ட நிலையில், இன்று எமது பெருமதிப்பிற்குரிய யாழ்.அரசு அதிபர் க.கணேஷ் அவர்கள் தலைமையில் திறப்பு விழா இடம்பெறுவது மேலும் இவ்விழா பருத்தித்துறைப் பிரதேசத்தில் அமைய இருக்கும் சந்தைக் கட்டடத் தொகுதிக்கான கால்கோள் விழா வாசகவும் அமைகின்றது எனலாம். இப்பணிக்கு ஆதாரமாக இருந்த முன்னைய பிரதேச செயலர்கள், கிராம உத்தியோகத்தர்கள், வர்த்தக சமூகத்தினர்கள், பொது நிறுவனத்தினர், பொதுமக்கள் மற்றும் பங்களித்த சகல தரப்பினரையும் இன்று நினைவு கூர்தல் சாலச் சிறந்தது.

இக்கட்டடத்தை நிறைவு செய்வதற்காக அயராது உழைத்த பிரதேச செயலர் திரு.இ.வரதீஸ்வரன் அவர்களுக்கும் கிராம உத்தியோகத்தர்கள், சகல பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எமது பருத்தித்துறை வர்த்தக சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

திரு.சி.பத்மநாதன், J.P. வர்த்தக சமூகத்தின் சார்பில்

## அரசு அதிபரின் வாழ்த்துச் செய்தி



வடமராட்சி வடக்கு, பருத்தித்துறைப் பிரதேச செயலக புதிய கட்டடத் திறப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகின்ற சிறப்பிதழ்க்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதையிட்டுப் பெரு மகிழ்வு அடைகின்றேன்.

அரசு அலுவலகங்கள் பொதுமக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காகச் சேவையாற்றுவன. இவை பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் அடிப்படை அலகுகளாகும்.

தனக்கென சொந்தமான காணியின்றி பொதுக்கட்டடங்களிலும் தனியார் வீடுகளிலும் இயங்கி வந்த இந்த அலுவலகம் இன்று பொது மக்களது நன்கொடையினால் சொந்தக் காணியில் தரமானதும், கம்பீரமானதும் மிக நேர்த்தியானதுமாகக் காட்சியளிக்கின்றது. இந் நிரந்தரக் கட்டடமானது அதன் செயற்பாட்டின் நிலைப்பேற்றுக்கும், ஸ்திர்த் தன்மைக்கும் வழிகோலும் எனலாம்.

நிரந்தரக் கட்டடத்தில் தொடங்குவதற்கும் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் உலகத்திற்கு உயரவேண்டும் என்பதோடு எதிர்காலத்தில் அதன் செயற்பாடு ஏனையவற்றுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பது என் வேண்டுகோள். அல்லலறும் மக்களுக்கு அறுதலளிக்கும் வகையிலும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அலுவலர்களினதும், வெளிக்களக் கடமைகளில் ஈடுபடும் கிராமசேவை அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஏனைய சகல உத்தியோகத்தர்களினதும் செயற்பாடுகள், அர்ப்பணித்த இருதய சுத்தியான கடமை உணர்வுடன் அமைய வேண்டும். அத்துடன் இப்பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு நிறைவையும் நிம்மதியையும் பெற்றுத்தர நிரந்தரக் கட்டடத்தில் செயற்படவருக்கும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்கு என மனமார்த்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன். ஷளக் அதன் பணி.


க.கணேஷ், அரசாங்க அதிபர், மாவட்டச் செயலர், யாழ்.மாவட்டம்.

பருத்தித்துறைப் பிரதேச செயலகம் அதன் நீண்டகாலத் தேவையாகிய ஒரு நிரந்தரக் கட்டடத்தைப் பெறுவது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். நான் 2004 முற்பகுதி வரை பருத்தித்துறை பிரதேச செயலகம் இருந்த காலத்தில் அதற்கான ஒரு காணி பெறப்பட்டு பருத்தித்துறை ஸ்ரீசாரதா ஆச்சிரமத்து சுவாமி சித்ரபானந்தா அவர்களது நல்வாசியுடனும் முன்னர் யாழ்.அரசாங்க அதிபர் செ.பத்மநாதன் அவர்களது நெறிவழித்தலுடனும் அத்திபரர்க்கல் நடப்பட்டது. அமைச்சிடமிருந்து இதற்கான நிதி முன் றாண்டு காலத்தில் முன்று கட்டடங்களாக வடக்கு பிரதேச செயலகம் பெறப்பட்டது. பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றைய யாழ். அரசாங்க அதிபர் க.கணேஷ் அவர்களது உன்னதமான செயற்பாட்டினாலும் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் ஈடுபாட்டினாலும் இவ்வேலை நிறைவுற்றது.

முன்னர் அரசாங்க அதிபர் க.சண்முகநாதன், காணிக் கொள்வனவுக் குழுவினர், முன்னர் உதவி அரசாங்க அதிபர் அமர் தி.முருகேச பிள்ளை, மத்திய அரசின் பிரதம கட்டடப் பொறியியலாளர்கள் (யாழ்ப்பாணம்) மற்றும் இவர்களுடன் இணைந்து பணியாற்றிய அலுவலர்கள், இப்பிரதேச செயலக அலுவலர்கள், ஆர்வலர்கள் உட்பட அனைவரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பிரதேச செயலர் ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் இக்கட்டடத்தின் வடிவம் சிறப்பாக அமைப்பப் பெறுவதில் மிகுந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தினார். மொத்தத்தில் பலரதும் ஒன்றிணைந்த முயற்சியால் இக்கட்டடம் அழகுற உருவாகியுள்ளதுடன் பொதுமக்களுக்கும் கூடுதலான வசதிகளை வழங்கக் கூடியதாகவும் அமையப் பெற்றுள்ளது. இதற்காக உழைத்த அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இப்பணியை செயற்பாடு மேலும் சிறப்பாக வாழ்த்துகிறேன்.

ஆ.சிவசுவாமி, மேலதிக அரசாங்க அதிபர், யாழ்.மாவட்டம்.

## யாழ்.மேலதிக அரசு அதிபரின் வாழ்த்துரை



பருத்தித்துறைப் பிரதேச செயலகம் அதன் நீண்டகாலத் தேவையாகிய ஒரு நிரந்தரக் கட்டடத்தைப் பெறுவது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். நான் 2004 முற்பகுதி வரை பருத்தித்துறை பிரதேச செயலகம் இருந்த காலத்தில் அதற்கான ஒரு காணி பெறப்பட்டு பருத்தித்துறை ஸ்ரீசாரதா ஆச்சிரமத்து சுவாமி சித்ரபானந்தா அவர்களது நல்வாசியுடனும் முன்னர் யாழ்.அரசாங்க அதிபர் செ.பத்மநாதன் அவர்களது நெறிவழித்தலுடனும் அத்திபரர்க்கல் நடப்பட்டது. அமைச்சிடமிருந்து இதற்கான நிதி முன் றாண்டு காலத்தில் முன்று கட்டடங்களாக வடக்கு பிரதேச செயலகம் பெறப்பட்டது. பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றைய யாழ். அரசாங்க அதிபர் க.கணேஷ் அவர்களது உன்னதமான செயற்பாட்டினாலும் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் ஈடுபாட்டினாலும் இவ்வேலை நிறைவுற்றது.

முன்னர் அரசாங்க அதிபர் க.சண்முகநாதன், காணிக் கொள்வனவுக் குழுவினர், முன்னர் உதவி அரசாங்க அதிபர் அமர் தி.முருகேச பிள்ளை, மத்திய அரசின் பிரதம கட்டடப் பொறியியலாளர்கள் (யாழ்ப்பாணம்) மற்றும் இவர்களுடன் இணைந்து பணியாற்றிய அலுவலர்கள், இப்பிரதேச செயலக அலுவலர்கள், ஆர்வலர்கள் உட்பட அனைவரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பிரதேச செயலர் ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் இக்கட்டடத்தின் வடிவம் சிறப்பாக அமைப்பப் பெறுவதில் மிகுந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தினார். மொத்தத்தில் பலரதும் ஒன்றிணைந்த முயற்சியால் இக்கட்டடம் அழகுற உருவாகியுள்ளதுடன் பொதுமக்களுக்கும் கூடுதலான வசதிகளை வழங்கக் கூடியதாகவும் அமையப் பெற்றுள்ளது. இதற்காக உழைத்த அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இப்பணியை செயற்பாடு மேலும் சிறப்பாக வாழ்த்துகிறேன்.

ஆ.சிவசுவாமி, மேலதிக அரசாங்க அதிபர், யாழ்.மாவட்டம்.

## யாழ்.செயலக பிரதம கணக்காளரின் வாழ்த்துச் செய்தி



வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்கு என ஒரு நிரந்தரக் கட்டடம் இல்லாத குறையை நிவர்த்தி செய்து, அமைக்கப்பட்ட புதிய கட்டடத்திற்கான திறப்பு விழா, இந் நன்னாளில் இனிய நிகழ்வாக நடைபெறுவதையிட்டு மன மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன், பலவித வசதி யளங்களில் மத்தியிலும், இப்பிரதேச செயலக அலுவலர்களின் அளப்பரிய முயற்சியின் பிரதிபலனாக எனது அபிவிருத்தி “மக்கள் சேவை மகேசன் சேவை” என ஆற்றி வந்த பணியானது, மேலும் வினைத்திறமையுடன் சேவை யாற்றுவதற்கு ஏதுவாக இந்த நிரந்தரக் கட்டடம் அமையும் என வாழ்த்துகின்றேன்.

மேலும், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஆரம்பமான இக்கட்டடம் நிதிப்பற்றாக்குறை மற்றும் பல இடங்களின் மத்தியிலும், பலரது ஆக்கபூர்வமான செயற்பாட்டுகளினாலும் இன்று நிறைவு செய்வதையிட்டு வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக மக்கள் சிறந்த சேவையை பெறுவார்கள் என எதிர்பார்ப்பதுடன், வடமராட்சி மக்க ளுக்கான இச்செயலக சேவை “ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேருன்றி வளர” வாழ்த்துகின்றேன்.

க.சண்முகநாதன், பிரதம கணக்காளர், மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.



## நம்பிக்கை ஓர்யாக மிளிர்



யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் வட பிரதேச செயலக புதிய கட்டடம் திறப்பு விழாவில் கலந்துகொண்டிருக்கிறேன். பல தரப்பினர் பிரதேச மக்களும் அலுவலர்களும் என இன்றைய நன் செய்திக்கு அணிபிட்டு இன்றைய உலகின் சவால்களை எதிர்த்து வரும் தீ வல் தொழில்நுட்ப வானதும் வினை, மையுள்ள அனைத்துத் தரப்பினரும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வதாகவும் அமையவேண்டி எனது நல்வாழ்த்துக்களைக் கொள்கிறேன்.

## சிறப்பான சேவைக்கு அனைத்து வசதி



எமது பிரதேச செயலகத்திற்கு அபிவிருத்திக்கு வாழ்த்துச் செய்தி வழங்கும் மக்கள் தமது தேவைகளை தமது பிரதேச செயலகம் மக்களின் வாழ்வுக்கு உதவியாக வழங்கிவரும் பிரதேச அபிவிருத்தி நிர்வாக அமைப்பே பிரதேச செயலகம். இத்தகைய பிரதேச செயலகம் வளங்கி வரவேண்டி வசதிகளுடனும் கூடிய வளங்கியுடன் இத்தகைய புதிய கட்டடம் நாமெல்லாம் எமது மக்களுக்கு புத்திர சிறந்த சேவை ஆற்றவும் கட்டடத்திறப்பு விழா இனிதே நம் ஆழ்வார் பெருமானின் அருளை வேண்டி வாழ்த்துகின்றேன்.

உதயன்

## முதன்மை அலுவலகமாக



பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இவ்வளவு காலமும் பல அசைக்கொள்கைகளை வாடகை வீடுகளில் “கலங்கரை விளக்கம்” போன்று புதிய இடங்களில் இத்தகைய புதிய கட்டடம் நாமெல்லாம் எமது மக்களுக்கு புத்திர சிறந்த சேவை ஆற்றவும் கட்டடத்திறப்பு விழா இனிதே நம் ஆழ்வார் பெருமானின் அருளை வேண்டி வாழ்த்துகின்றேன்.

கணக்காளர்,

## நல்ல மனிதர்கள் ஒன்று கூடி



நல்லவர்கள் ஒன்று கூடி நம்மால் இங்கு பல நல்லிகள் இருக்கின்றன. அனைத்து மக்களும் இணைந்து செயல்பட்டு நம்மால் இங்கு பல நல்லிகள் இருக்கின்றன. அனைத்து மக்களும் இணைந்து செயல்பட்டு நம்மால் இங்கு பல நல்லிகள் இருக்கின்றன. அனைத்து மக்களும் இணைந்து செயல்பட்டு நம்மால் இங்கு பல நல்லிகள் இருக்கின்றன.

நிர்வாக அலுவலர்

**BOC**  
இலங்கை வங்கி நேசத்தின் வங்கியாளர்

இன்றைய மழைமலர்  
செல்வங்களுக்கான சிறந்த பரிசு  
**ரன்டுக்குள்**  
சிறுவர் சேமிப்புக் கணக்கு


**NSB**  
பருத்தித்துறை

**Hatton National Bank**  
உங்கள் முன்னேற்றத்தின் பங்காளி  
நெல்லியடி









IIS CITY CAMPUS

Applications for the September 2008 intake are now open

IIS CITY CAMPUS

#200, Sivan Pannai Road, Jaffna.  
Tel: 021 222 8060 Fax: 021 222 6933  
Email: iiscc@sltnet.lk  
Web: iiscitycampus.net

# What Next?.....After A/L

Obtain a World Class

British Qualification



# HND

in Computing (General)  
in Computing (ICT System Support)  
in Computing (Software Development)

Delivered locally.....  
Recognized globally.....



HND கற்கை நெறியினை பூர்த்தி செய்து கொள்ளும் மாணவர்கள் பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள முன்னனிப் பல்கலைக்கழகங்களில் B.Sc தகவல்தொழில் நுட்பத்தில் அல்லது கணனி விஞ்ஞானத்தில் இறுதியாண்டு மாணவராக இணைந்து கொள்ள முடியும் இக்கற்கை நெறி உங்கள் வெளிநாட்டு கல்விக்கான விசாக்களை இலகுவாகவும் உறுதியாகவும் ஆக்குகின்றது. நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஓர் வெற்றிப்பாதையை ஏற்படுத்திக்கொடுத்த இக்கற்கை நெறியில் உங்களை இணைத்துக் கொள்வதனுடாக குறுகிய காலத்தில் ஓர் சர்வதேச கணனிப்பட்டதாரியாகும் வாய்ப்பினை பெற்றுக்கொள்கிறீர்கள்.

Units offered for each course

HND in Computing (General) Duration: 18months	
Computer Platforms	End User Support
Systems Analysis	MS Office Solution Development
Programming concepts	Web Site Design
Database Design Concepts	Human Computer Interface
Networking concepts	Project Management
Personal Skills Development	e-Business Strategy
Information Systems Project	Visual Programming
Information Systems	
Data Analysis and Design	
Management in IT	
HND in Computing (ICT System Support) Duration: 18months	
Computer Platforms	Quality Systems
Systems Analysis	Data Analysis and Design
Programming concepts	Management in IT
Database Design Concepts	End User Support
Networking concepts	Work experience
Personal Skills Development	Project Management
Networking Project	Networking Infrastructure
Networking Technology	Supporting NOS and OS
HND in Computing (Software Development) Duration: 2 Years	
Computer Platforms	Web Site Design
Systems Analysis	Human Computer Interface
Programming concepts	Project Management
Database Design Concepts	Java Programming
Networking concepts	Maths for Software Development
Personal Skills Development	OOP Programming
Software Development Project	VB Enterprise Development
Visual Programming	Visual Programming Development
Data Analysis and Design	Software Testing
Management in IT	Data Structure and Algorithms
End User Support	
MS Office Solution Development	

Edexcel International 'A' rated centre for the 4<sup>th</sup> consecutive year

## 45ஆம் நாள் நினைவஞ்சலியும்

நன்றி நவிலலும்



## அமரர் யோகரட்ணம் கீதன்



தோற்றம்

மறைவு

04.06.1980

31.05.2008

என்னென்று கேட்பதற்கும் ஏவல் பால புரிவதற்கும் எண்ணிய விருப்பம் யாவும் ஏனென்று கேள்வியின்றி தொண்டவின் சேவை போன்று செயலாற்றிநின்றனாம், கொண்ட கருத்தினில் தெளிவு மிக்க உடல் பிறப்பு உண்டென்ற துணிவோடு வாழ்ந்தோமே அண்ணா! நற்றவம் புரிந்தம் உன்போல் உத்தம சோதரனை பெற்றிட முடியுமோ காலா... கண்ணினை இழந்த பின் காட்சியுமுண்டோ! உறவினைப் பிரிந்த எந்துயர்னை அறிவாயோ? தானாத வேதனையால் தவிக்கின்ற தங்கையர்க்கு சீர்வாரிசை தந்தாயா மாறாத துன்பத்தை.

எங்கள் ஆருயிர் மைந்தன் கீதனின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பினால் அதிர்ச்சியுற்று நாம் கதிகலங்கித் துவண்ட பொழுது கொழும்பில் வைத்து எத்தனையோ தொல்லை களுக்கும், நிர்வாகச் சிக்கலுக்கும் மத்தியில் அவர் உடலைப் பக்குவமாக எமது இல்லத்திற்குக் கொண்டுவந்த அனைத்து மனித நேயம் கொண்ட இதயங்களுக்கும் முக்கியமாக சிலிங்கோ கூட்டு நிறுவனப் பணிப்பாளர், நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைத்துக்கிளை முகாமையாளர்கள் உத்தியோகத்தருக்கும் எமது நன்றி. செய்தி கேட்டவுடனேயே விரைந்து வந்து எமது துயரில் பங்குகொண்டு எமக்கு ஆறுதல் கூறி எம்மைத் தேற்றிய உற்றார், உறவினர், அயலவர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

கீதனோடு, தந்தையோடு, தாயோடு, சகோதரிகளோடு தொழில் புரிந்த அன்பு இதயங்களுக்கும் நன்றி. பிள்ளைகளோடு கற்ற, கற்பித்த கல்லூரிச் சமூகத்தினருக்கும் எமது நன்றி. கண்ணீர்க் கவிதைகளால் மலர் வளையங்களால், மலர்மாலைகளால் அஞ்சலி செலுத்திய அனைவருக்கும், தொலைபேசி, தந்தி, தபால் ஊடகங்களினூடாக ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி. நிறைவுச் சடங்கில் அஞ்சலி செலுத்தி நெஞ்சை நெகிழ வைத்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் 16.07.2008 புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்ம நாத்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இதனைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக் கொள்ளவும்.

18/1, காட்டுக் கந்தோர் வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்.

குடும்பத்தினர்.

(76257)










**தரம் - 05 மாணவர்களுக்காக**  
**ஆசிரியர் பி. அம்பிகையாசன் தொகுத்து வழங்கும்**  
**புலமை இலகுவழி பயிற்சிப்பரீட்சை**

சரியான விடையினைக் கீறிடுக.

01. பாடலில் விவரிக்கப்பட்டுள்ள பிராணியைத் தெரிவு செய்க.

கூரிய பற்களை உடையதாம்  
கொன்று தின்பதில் வீரனாம்  
புல் தின்னாதாம்.  
அது எது?



02. விவரணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவரைத் தெரிவு செய்க.

சேவை செய்பவர்  
மாதா பிதாவுக்கு அடுத்துப் போற்றப்படுபவர்  
அறிவை விருத்தி செய்பவர்.



X இற்கு மூத்தவர் Y, K க்கு மூத்தவர் L. Y உம் K உம் இரட்டையர்.

மேலேயுள்ள தகவல்களின்படி சரியானவற்றுக்கு எதிரேயுள்ள அடைப்பினுள் (✓) எனவும்,  
பிழையானவற்றுக்கு எதிரேயுள்ள அடைப்பினுள் (X) எனவும் அடையாளம் இடுக.

03. இவர்களில் மூத்தவர் K ஆவார். (.....)
04. இளையவர் X ஆவார். (.....)
05. X க்கு மூத்தவர் L ஆவார். (.....)
06. X உம், L உம் இரட்டையர். (.....)

A, B, C எனும் 3 வகைப் பொருட்களின் விலைகள் சோடி சோடியாகத் தரப்பட்டுள்ளன.

A + B ரூ. 45.00	A + C ரூ. 65.00	B + C ரூ. 60.00
--------------------	--------------------	--------------------

இதன்படி A, B, C என்பவற்றின் விலைகளைப் புள்ளிக்கோட்டில் எழுதுக.

07. A = ரூ. .... 08. B = ரூ. .... 09. C = ரூ. ....

தம்பி பேனா எடுத்து, கடிதம் எழுதி, தபால் உறையில் வைத்து. ஒட்டி, தபாற்பெட்டியில் சேர்த்தான்.  
மேலேயுள்ள சொற்றொடருக்குப் பொருத்தமான வாக்கியத்தின் எதிரே உள்ள அடைப்புக்குள் (✓)  
எனவும், பொருத்தமற்ற வாக்கியத்தின் அடைப்புக்குள் (X) எனவும் அடையாளம் இடுக.

10. தம்பி தபாலுறையில் வைத்த பின்னரே கடிதம் எழுதினான். (.....)
11. தம்பி தபாற்பெட்டியில் கடிதம் போடுவதற்கு முன்னர் தபாலுறையினுள் கடிதத்தை வைத்தான். (.....)
12. தம்பி பேனாவை எடுத்தது, கடிதம் எழுதிய பின்னராகும். (.....)

முதலியுள்ள சோடிச் சொற்களின் தொடர்பை அவதானித்து அடுத்த சொல்லுக்கு சோடிசேர்ப்பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.

13. கோழியிலிருந்து முட்டை கிடைப்பது போல பசுவிலிருந்து கிடைப்பது .....

- 1) இறைச்சி. 2) பால். 3) வேலை.

14. சுத்தியல் - ஆணி அறைதல் போல உளி .....

- 1) பலகை சீவுதல். 2) பலகை சூடைதல். 3) பலகை வெட்டுதல்.

15. மெழுகுதிரி உருகி வெளிச்சம் தருவது போல மண்ணெண்ணெய் .....

- 1) கூடிய வெளிச்சம் தரும். 2) குறைந்த வெளிச்சம் தரும். 3) எரிந்து வெளிச்சம்தரும்.

16. நான்முகிக்கு முகங்கள் முக்கோணம் போல சதுரமுகிக்கு .....

- 1) அரியம். 2) சதுரம். 3) செவ்வகம்.

17.  $\triangle \circ \square$  என்னும் குறியீடு அகதி என்னும் சொல்லைக் குறிப்பது போல திகதி என்னும் சொல்லைக் குறிப்பது,

- 1)  $\square \circ \triangle$  2)  $\square \triangle \circ$  3)  $\square \circ \square$


18. VIII எனும் உரோமன் எண் 8 ஐக் குறிப்பது போல 4 ஐ குறிப்பது,

- 1) VI 2) IV 3) III


கீழே தரப்பட்டுள்ள வரிப்படம் A, B எனும் இருவர் ஓரிடத்தில் இருந்து எதிரெதிராகச் சென்று திரும்பிச் செல்வதைக் குறிக்கின்றது.

19. A, B என்பவர்கள் தொடர்பான சரியான கூற்று எது?

- 1) A என்பவர் வலது பக்கம் திரும்பிச் சென்றார்.  
2) B என்பவர் இடது பக்கம் திரும்பிச் சென்றார்.  
3) A யும் B யும் இடது பக்கமாகத் திரும்பிச் சென்றனர்.  
4) A யும் B யும் வலது பக்கமாகத் திரும்பிச் சென்றனர்.



20. மாறுபாடுகளை அவதானித்து அடுத்து வருவதைத் தெரிவு செய்க.



ஒரு குடும்பத்தில் தாய், மகன், தந்தை, மகள் ஆகியோர் ஆங்கில எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளனர்.

- A இன் தாய் B  
B இன் மகன் C  
C இன் தந்தை D

21. தாய், தந்தையரைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்கள் எவை?  
1) AD 2) BD 3) CD
22. மகன், மகளைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்கள் எவை?  
1) AC 2) BC 3) DC

கீழே தரப்பட்டுள்ள கோலங்களை அவதானித்து தொடர்ந்துவரும் வினாக்களுக்குரிய விடைகளைத் தெரிவு செய்க.

2	$\triangle$	4	$\circ$	8
3	$\triangle$	5	$\circ$	10
4	$\triangle$	6	$\circ$	12

23. இக்கோலத்தில்  $\triangle$  இன் கணிப்பு எது? 1) +2 2) -2 3)  $\times 2$
24. இக்கோலத்தில்  $\circ$  இன் கணிப்பு எது? 1) +2 2) -2 3)  $\times 2$

1	$\triangle$	4	$\circ$	2
3	$\circ$	1	$\triangle$	4
5	$\triangle$	8	$\circ$	6

25. இக்கோலத்தில்  $\triangle$  இன் கணிப்பு எது? 1) -2 2)  $\times 2$  3) +3
26. இக்கோலத்தில்  $\circ$  இன் கணிப்பு எது? 1) -2 2)  $\times 2$  3) +3

$\circ$	$\circ$	$\circ$
$\times \frac{\triangle}{2}$	$+$	$\times \frac{\triangle}{10}$

27. இக்கணிப்புக்களின் படி  $\circ$  பெறுமதி யாது?  
1) 2 2) 3 3) 5
28. இக்கணிப்புக்களின் படி  $\triangle$  இன் பெறுமானம் யாது?  
1) 2 2) 3 3) 5

$\triangle$	$\circ$	$\triangle$
$+$	$+$	$\times$
$\frac{\triangle}{12}$	$\frac{\circ}{15}$	$\frac{\triangle}{7}$

29. இக்கணிப்புக்களின்படி '?' இடப்பட்டுள்ள இடத்தில் வரவேண்டிய பெறுமானம் யாது?  
1) 13 2) 14 3) 11

3 தோடம் பழங்கள் 1 மாம்பழம்	ரூபா 28.00	2 தோடம் பழங்கள் 1 மாம்பழம்	ரூபா 20.00
-------------------------------	------------	-------------------------------	------------

30. தோடம்பழம் ஒன்றின் விலை யாது?  
1) ரூபா 2.00 2) ரூபா 4.00 3) ரூபா 8.00
31. மாம்பழம் ஒன்றின் விலை யாது?  
1) ரூபா 2.00 2) ரூபா 4.00 3) ரூபா 8.00

வாக்கியங்களைக் கவனமாக வாசித்து கேட்கப்படும் வினாக்களுக்குப் பொருத்தமான விடைகளைத் தெரிவு செய்க.

பூத்துணி போல் தோன்றிய நட்சத்திரங்களை விடப் பூரணச் சந்திரனே வானில் தெரிந்தது.

32. நட்சத்திரங்கள் எங்கே தெரிந்தன?  
1) பூத்துணியில். 2) சந்திரனில். 3) வானில்.
33. வானில் பூரணச்சந்திரன் தெரியும் நாள் எது?  
1) பெளர்ணமி. 2) அமாவாசை. 3) வளர்பிறை.
34. சந்திரன் எனும் சொல்லின் ஒத்த கருத்துச் சொல்.  
1) ஆதவன். 2) திங்கள். 3) ஞாயிறு.

கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் பிழையான எழுத்துக்களின் மேல் 'X' எனும் அடையாளம் இடுக.

35. பொய் சொள்ளைத் தட்டை களவெடுத்தல் போன்றன தீய பலக்கங்கள் ஆகும்.
36. இயேசுபிரான் அன்பையும் அருமையும் உடனாக மக்களுக்கு உபதேசித்தார்.

37. எனது பூம்தோட்டம் அலகானது.
38. மறங்கள் நிலல் தந்து குலலைக் குளிற வைக்கின்றன.

பாடலை வாசித்த பின் வினாவிற்குரிய விடையைத் தெரிவு செய்க.

பூவின் மேலே பூவொன்று  
பூத்திருக்கும் புதுமையைப் பார்  
நன்பனே அது பூவல்ல  
வண்ணத்துப் பூச்சியல்லோ.

39. பூவிற்கு மேலே பூத்திருக்கும் பூவின் பெயர் என்ன?  
1) புதுமை. 2) பூவல்ல. 3) வண்ணத்துப் பூச்சி.

40. பூவின் மேலே பூ என்னும் வாக்கியத்தின் பன்மை வடிவம் எது?  
1) பூவின் மேலே பூக்கள். 2) பூக்களின் மேலே பூக்கள். 3) பூக்களின் மேலே பூ.





## தமிழர்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளுடன் பேசங்கள்!

"புதிய அரசமைப்பு ஒன்றைத் தேடிக்கொள்ளும் நகர்வுகளை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருக்கின்றது." - இப்படித் தகவல் வெளியிட்டிருக்கின்றார் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான தி.வி. விதாரண.

'ஒற்றையாட்சி முறை', 'சமஷ்டி முறை' என்ற இறுக்கமான நிலைப்பாடுகளைத் தளர்த்தி, ஒற்றையாட்சி முறைக்குள் அதிக அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தவும் - அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டுவரவும் - முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற தகவலையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.

கொழும்பில் வார இறுதியில் புத்தக வெளியீட்டு வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இத்தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கைத்தீவு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து 1948 இல் விடுவிக்கப்பட்டு, சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டபிறகு -

1972 இல் குடியரசு அரசமைப்பு ஒன்றும், 1978 இல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு வழி செய்யும் அடுத்த அரசமைப்புமாக இரண்டு யாப்புகள் கொண்டுவரப்பட்டன.

இந்தத் தீவின் சிறுபான்மையினரான ஈழத் தமிழர்களின் இணக்கமோ, சம்மதமோ இன்றி அந்த இரண்டு அரசமைப்புகளும் - மாறி மாறித் தமிழர் தலையில் மிளகாய் அரைப்பதுபோல - கட்டிவிடப்பட்டன; வலிந்து திணிக்கப்பட்டன.

பெளத்த - சிங்களப் போரினவாத நலனோம்பும் வகையில் உருவாக்கப்பட்ட அந்த இனவாத யாப்புகள் ஈழத் தமிழர்கள் மீது அடக்குமுறை அரசமைப்புச் சட்டங்களாகத் திணிக்கப்பட்டன.

அந்தத் திணிப்புக்கு எதிராகத் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து முன்னெடுத்த போராட்டங்கள் சிங்கள - பெளத்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களினால் ஆயுத முனையில் - வன்முறைப்பிரயோகம் மூலம் - அடக்கி ஒடுக்கப்பட்டன.

அதற்கு முன்னர், நடைமுறையில் இருந்த சோல்பரி அரசமைப்பின் 29 ஆவது பிரிவின்கீழ், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள், சலுகைகள் போன்றவற்றை இல்லாதொழிக்கும் 1972 ஆம் ஆண்டின் குடியரசு அரசமைப்பு, ஈழத் தமிழர்களை இலங்கைத்தீவில் இரண்டாம் தரப் பிரஜைகளாக்கும் வகையில் பேரினவாதிகளினால் ஒருதலைப்பட்சமாகவே கொண்டு வரப்பட்டது. சிங்களத்துக்கு அரசு மொழி என்ற ஏகத் தகைமையையும், பெளத்த மதத்திற்கு முதன்மையான இடம் என்ற சிறப்புரிமையையும் வழங்கி, பெளத்த - சிங்கள மேலாதிக்கத்தையும், மேலாண்மையையும் உறுதிப்படுத்தி ஸ்திரீப்படுத்தியதோடு, மொழி, மதம் ஆகியவை தொடர்பாக பண்டாரநாயக்கா சிந்தனையில் எழுந்த இனவாதச் சட்டங்களை நாட்டின் உயர் விதிகளாகவும் அந்த அரசமைப்பு பிரகடனப்படுத்தியது.

இந்த எத்தனங்களை சீர்செய்யும் வகையில் அப்போது தமிழர் தரப்பின் - தமிழ் பேசும் மக்களின் - சார்பில் முன் வைக்கப்பட்ட அனைத்துத்திருத்தங்களும் தேசிய அரசமைப்பு யாப்பு மன்றத்தால் திட்டவாட்டமாக நிராகரிக்கப்பட்டன. தமிழரசுக் கட்சி அப்போது முன்வைத்த பொருத்தமான கூட்டாட்சித் திட்ட யோசனை பரிசீலிக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டது.

சிங்கள, பெளத்த மேலாண்மைத் திமிரோடும், மேலாதிக்க மமையோடும் விடயங்களை அனுசூலிப்பதும் அப்போது, சிங்களத்தை மட்டும் தனித்துவமாக நிலை நிறுத்தும் அந்த அரசமைப்பு நடைமுறைக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது. தமிழர்களின் கருத்துகள் உள்வாங்கப்படாமல், அவர்கள் மீது இப்படி ஒருதலைப்பட்சமாகப் பேரினவாதச் சட்டங்கள் வலிந்து திணிக்கப்பட்டமையும், அதனால் தமிழினம் அடக்கப்பட்டமையே இலங்கைத் தீவில் ஈழத் தமிழினம் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கும், விடுதலை நோக்கிய பெரும் புரட்சிக்கும் வித்திட்டு வழி செய்தன.

அதன் விளைவையே இலங்கைத்தீவு இன்று கொடுரப் போராகச் சந்தித்துக்கொண்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாகவே இன்று இந்தத் தீவில் வன்முறைப் பிரளயம் வெடித்து, இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும் கோரம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கோர நிலைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீர்வுத் திட்டத்தை - தென்னிலங்கையின் இணக்கமான யோசனைத் திட்டத்தை - தயாரிப்பதற்கான அமைப்பு என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, கடந்த இரண்டு வருட காலமாக இயூட்டிட்டு வரும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராக இருந்துகொண்டதான் மேற்படி புதிய அரசமைப்புப் பற்றி பிதற்றியிருக்கின்றார் அமைச்சர் தி.வி. விதாரண.

எந்த அரசமைப்பும் - எந்தத் தீர்வு யோசனையும் - இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்பான சிறுபான்மைத் தமிழர்களின் கருத்து நிலைப்பாட்டை உள்வாங்காமல் தயாரிக்கப்பட்டால் அதனால் பலனோ, பயனோ இல்லை என்பது தெளிவு. 1972 குடியரசு அரசமைப்பு மற்றும் 1978 இன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அரசமைப்பு ஆகியவை இவ்வாறு தமிழர்களின் வேண்டவாவையும், அபிவிருத்திகளையும் புறந்தள்ளித் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமையால்தான் நாடு இன்று இந்தக் கேவலத்தில் உழல்கின்றது என்பதும் தெளிவு.

எனவே, அதைச் சீர்செய்ய வேண்டும் என்றால் - பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் குறியீடாகவும், வடிவமாகவும் இருக்கின்ற இலங்கை ஜனாதிபதிக்கு, தலையாட்டி, சாஷ்டாங்கமாக விழுந்து அவரை வணங்கும் தமிழர் தரப்புகளைக் கூட்டி வைத்து, தீர்வுக்கான ஆலோசனைகளை நடத்துவதை விடுத்து -

தமிழர் தரப்பின் உண்மைப் பிரதிநிதிகளை - நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளை - அழைத்துப் பேசித் தீர்வுக்கு ஆக்கபூர்வமாக முயற்சி எடுக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு விருட்டமோ, தகைமையோ, தகுதியோ, அதிகாரமோ இல்லாமல் அமைச்சர் தி.வி. விதாரண போன்றோர் வெறும் வாய்ப் பேச்சுக்கு கருத்து ஜாலம் பண்ணுவதில் அந்தமேயில்லை.

## வதந்திகளையார்பரி உளவியல் போரில் ஈடுபட்டுள்ள அரசின் போக்கை முறியடிக்க ஒன்றுபடுங்கள்

### விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள்

கொழும்பு, ஜூலை 14  
உளவியல் போரின் இலக்காக மக்களைத் தோந்தெடுத்திருக்கும் அரசு மக்களிடையே வதந்திகளைப் பரப்பி மனங்களைக் குழப்பி வருகின்றது. எனவே வதந்திகளைப் பரப்பி உளவியல் போரில் ஈடுபட்டுள்ள அரசின் போக்கை முறியடிக்க ஒன்றுபடுங்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இது தொடர்பாக 'பொய்மையில் இருந்து உண்மைக்கு' என்னும் தலைப்பில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அரசு தனது முப்படைகளையும் கொண்டு தமிழர் தாய் மண் மீது ஒரு கொடிய போரை ஏவிவிட்டுள்ளது.

மூர்க்கமான இப்போரின் மூலம் தமிழரை அடிமைப்படுத்த முயலும் அரசு தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரையும் தொடுத்துள்ளது.

உளவியல் போரின் இலக்காக மக்களைத் தோந்தெடுத்திருக்கும் அரசு மக்களிடையே வதந்திகளைப் பரப்பி

மனங்களைக் குழப்பி வருகின்றது. எமது விடுதலைப் போராட்டத்தின் பலமாக திகழ்வது மக்கள் சக்தியே. இந்த மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதன் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியும் என அரசு கணக்கிடுகிறது.

எனவே, மக்களின் மன ரீதியான தைரி யத்தைக் சரிப்பதன் மூலம் தமிழர் போராட்டத்தை அழிக்க முடியும் என எண்ணி வதந்திகளைப் பரப்பி வருகின்றது.

இந்த வதந்திகளின் காவு சக்தியாக நாம் இருந்தோமானால் அது நம் இனத்தைப் பலவீனமாக்கும் செயலுக்கு நாமே துணை போவதாக அமையும்.

அரசினால் திட்டமிட்டு பரப்பப்படும் உண்மையைப் போன்று தோற்றமளிக்கும் பொய்களை ஆய்வு செய்யும் சுய விழிப்பை எமது மக்கள் கொண்டுவர வேண்டும்.

## பாடசாலை அதிபர் வெற்றிடங்களை நிரம்ப கல்வி அமைச்சு தூரீத ஏற்பாடு

கொழும்பு, ஜூலை 14  
நாட்டிலுள்ள அரசு பாடசாலைகளில் நிலவுகின்ற அதிபர்களுக்கான சகல வெற்றிடங்களும் இன்னும் இருமாதங்களில் நிரப்பப்படும் என கல்வி

அமைச்சர் சசிவ பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான அரசு பாடசாலைகளில் அதிபர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது என வெளியான செய்திக் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:-

நாடு முழுவதிலுமுள்ள சுமார் 8 ஆயிரம் பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடங்கள் உள்ளன எனக் கூறப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இருப்பினும் அதிபர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகள் உள்ளன என்பது உண்மையே. அந்தப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரிசீலனை நடத்தப்பட்டுள்ளன. இதன் பெறுபேறுகளுக்கிணங்க இன்னும் இரு மாதங்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு அதிபர் நியமனங்கள் வழங்கப்படும் - என்றார். (சி)

## உயர்தரத்தில் சீர்திருத்தம்

### மாணவர்களுக்கு கொடுப்பனவு

வடமராட்சி, ஜூலை 14  
பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் இருந்து இந்த முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான 7 மாணவர்களுக்கு வித்தியாலய பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினரால் நிதி உதவி வழங்கப்பட்டவுள்ளது.

சீர்திருத்தம் மாணவர்களில் 6 பேருக்கு 4 ஆயிரம் ரூபா வீதமும் ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபாவுமாக ஒர்த்தம் 30 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டவுள்ளது.

நடைபெறவுள்ள வித்தியாலயத்தின் பரிசீலிப்புநிகழ்வில் வைத்து உரிய மாணவர்களுக்கு நிதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. (203-236)

## யாழ். மாநகர சபையால் பல்வேறு திட்டங்கள்

### உள்ளூராட்சி வாரத்தை ஒட்டி முன்னெடுப்பு

யாழ்ப்பாணம், ஜூலை 14  
உள்ளூராட்சி வாரத்தை முன்னெடுப்பது யாழ். மாநகர சபையால் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேலைத்திட்டங்களில் மாநகர சபை அதிகாரிகள், ஊழியர்கள், ஆர்வமுள்ள பொது நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்களைப் பங்களிப்பு வழங்குமாறு மாநகர ஆணையாளர் மு.செ.சரவணபவ தெரிவித்துள்ளார்.

மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் வழமையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, அத்துடன் கல்வி, நூல் நிலைய அபிவிருத்தி, விளையாட்டு அபிவிருத்தி தொடர்பாக யாழ். பொது நூல் நிலைய நடமாடும் சேவை நூலகக் கண்காட்சி, முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள், சிரமதானம், விழிப்புணர்வுக் கருத்தரங்கு, ஒளிப்படக் காட்சி வகை நடத்தப்படவுள்ளன.

நீர் வேலைப் பகுதியினரால் திருவெலைப்பகுதியினரால் உள்ள குடிதண்ணீர்

## தமிழக மீனவர் படுகொலையைத் தடுக்க பிரதமரை சந்திக்கும் பேச்சுருநாநிதிடம் வற்புறுத்து

சென்னை, ஜூலை 14  
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்கையும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் உடன் சந்திக்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவநர் டாக்டர் எஸ்.ராமதாஸ் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தார்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை

நடைமுறைப்படுத்தி பாக்கு நீரிணையில் தமிழக மீனவர்கள் தொழில் செய்ய மத்திய அரசு உடன் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழக அரசு மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் இருவர் இலங்கை கடற்படையால் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். (அ-1)

## சமுர்த்தி நிவாரணத்திற்கு தரமான பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

### யாழ்.அரச அதிபரிடம் விடுக்கப்பட்டுள்ளது

மந்திக்கை, ஜூலை 14  
சமுர்த்தி நிவாரணத்திற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பொருள்களைத் தரமான பொருள்களாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பருத்தித்துறை சமுர்த்தி மகா சங்கத் தலைவி திருமதி எஸ்.கலாநிதி யாழ்.அரசாங்க அதிபரைக் கோரியுள்ளார்.

எழுத்து மூலமான அவரது கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கடந்த பங்குனி மாதம் சமுர்த்தி நிவாரணத்திற்குத் தரமற்ற பொருள்கள் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்பட்டது. இது தொடர்பாக 02.04.2008 ஆம் திகதி சமுர்த்தி நிவாரணம் பெறும் மக்களின் பாதிப்புகள் குறித்து மகஜர் கையளிக்கப்பட்டது.

சமுர்த்தி நிவாரணம் சம்பந்தமாக இக்கோரிக்கைக்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எதிர்காலத்தில் இத்தவறு இடம்பெறாது என்றும் யாழ்.சமுர்த்தி ஆணையாளர் சமுர்த்தி மகா சங்கத்திற்கு உறுதியளித்திருந்தார்.

ஆனால் தற்போதும் சமுர்த்தி நிவாரணப் பொருள்கள் தரமற்ற பொருள்களாகவே பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சமுர்த்தி நிவாரணம் பெறும் மக்கள் பெரும் பாதிப்புகளையும் அனுபவித்து வருகின்றனர்.

ஆனி 31	15.07.2008
திதி:	செவ்வாய்க்கிழமை
நட்சத்திரம்:	மு.ப. 09.13 வரை
சுபநேரம்:	மு.இ. 11.32 வரை
சுபநேரம்:	10.30 - 12.00
சுபநேரம்:	09.00 - 04.30

கின்றனர்.

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுடன் தொடர்பு கொண்டபோது தரமற்ற பொருள்களாயின அவற்றை எடுக்கவேண்டாம் என்று கூறுகின்றனர். அப்படியாயின் சமுர்த்தி நிவாரணங்களை இந்த ஏழை மக்கள் எங்கே பெற்றுக்கொள்வது? எப்படிப் பெற்றுக் கொள்வது?

இம்மக்களின் பாதிப்புகள் பற்றி அரசாங்க அதிபராகிய நீங்கள் ஆராய்ந்து உடன் நடவடிக்கை எடுத்துப் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்படும் ஏழை மக்களுக்கு விமோசனம் வழங்க வேண்டும் என்று அவரது கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (202-218)



**வாழையழ விலை உயர்ச்சி**

வடமராட்சி ஜூலை 14 வாழையழத்தின் விலை தற்போது உயர்வடைந்து காணப்படுகின்றன. வடமராட்சி உட்பட குடாநாட்டின் பல பகுதிகளிலும் ஒரு கிலோ 20 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த இதரை வாழையழம் 30 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. 10 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த கதலி வாழையழம் 20 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. (203-236)

**பாராட்டி வாழ்த்துகின்றோம்**

அச்செழு மத்தி நாகதம்பிரான் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய கட்டட வளர்ச்சிக்காக நிதியுதவியளித்த சமூகசேவகள், சமூக நலத்துறை அமைச்சரும், வடமாகாண விசேட செயலணிக்குழுத் தலைவருமான கௌரவ



**கே.என்.டக்ளஸ் தேவானந்தா**  
அவர்களையும் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கோப்பாய் பிரதேச இணைப்பாளர் ஆகியோரையும் நன்றியோடு பாராட்டுவதோடு அவர்கள் பணி மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல மதுரை மீனாட்சி அம்மனைப் பிரார்த்திக்கின்றோம்.

அச்செழு மத்தி, நீர்வாழ்வி. (76270)

நாகதம்பிரான், மதுரை மீனாட்சி அம்மன் ஆலய பரிபாலன சபையினர்.

**காரைநகர் பிரதேசத்தின் சமுர்த்திப் பயனாளிகள்**

**86 பேருக்குக் கொடுப்பனவு**  
யாழ்ப்பாணம், ஜூலை14 காரைநகர் பிரதேசத்தில் சமுர்த்தி முத்திரை பெறும் குடும்பங்களில் 86 பேருக்கு சமுர்த்தி சமூக பாதுகாப்பு கொடுப்பனவாக 4 இலட்சத்து 51 ஆயிரத்து 300 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இதில் 35 பேருக்கு மரணக் கொடுப்பனவும் 14 பேருக்கு மகப்பேற்றுக் கொடுப்பனவும் 20 பேருக்கு மருத்துவச் செலவுக் கொடுப்பனவும் 17 பேருக்கு திருமண கொடுப்பனவுமாக மொத்தம் 86 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சமுர்த்தி அதிகார சபையினால் காரைநகர் சமுர்த்தி வங்கி ஊடாக இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதியில் சமூக பாதுகாப்பு கொடுப்பனவிற்காக விண்ணப்பித்தவர்களிற்கே இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. (202-250)

**நவாலிப் பகுதிகளில்**

**சுகாதார நடவடிக்கைகள்**  
மானிப்பாய், ஜூலை14 நவாலியில் பொதுச் சுகாதார பரிசோதகர் முனைப்பான சுகாதார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த வாரம் தொடக்கம் அசத்தமான இடங்கள், நீர்நிலைகள் சிரமமான மூலம் துப்புரவு செய்யப்பட்டன.

நவாலி பிரதேச மக்களுக்கான மலேரியா இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் இரத்த மாதிரிகள் உரிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையுடன் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. (202-95)

**மேசன் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டது**

யாழ்ப்பாணம், ஜூலை14 தென்மராட்சி பிரதேச செயலகத்தில் மேசன் பயிற்சி நெறி கடந்த வியாழக் கிழமை பிரதேச செயலர் செ.பூநிவாசனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு-கிழக்கு, வீடமைப்பு புனர்நிர்மாண நிகழ்ச்சித் திட்ட நிறுவன அனுசரணையுடன் தொழிற்துறை திணைக்களத்தினால் நடத்தப்படவுள்ள இந்தப் பயிற்சி நெறியில் 25 பயிலுநர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சி வகுப்புகள் இன்று திங்கட்கிழமை தொடக்கம் சங்கத்தானையில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. (203-207)

**மருத்தித்துறை வைத்தியசாலைக்கு ஆயுள்வேத மருந்துகள்**

வடமராட்சி, ஜூலை14 மருத்தித்துறை பிரதேச சபையின் இலவச சித்த ஆயுள்வேத வைத்திய சாலையைக்குத் தேவையான ஒரு தொகுதி மருந்துகள் வந்து சேர்ந்துள்ளன.

இலங்கை ஆயுள்வேதக் கூட்டுத் தாபனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபா பெறுமதியான மருந்து வகைகளும், யாழ்ப்பாணத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபா பெறுமதியான மருந்து வகைகளுமாக இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மருந்து வகைகள் வந்து சேர்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. (203-236)

**விற்பனைக்கு**

ஒடுகள், வளைகள், பனைமரங்கள் விற்பனைக்கு உண்டு.  
தாசனி யாழ்., 158/4, கோயில் வீதி, யாழ்ப்பாணம்.

**உடன் விற்பனைக்கு**

நெல்லியடி தடங்கள் புளியடி முருக மூர்த்தி கோயில் வீதியில் 2 பரப்பு வெற்றுக்காணி உடன் விற்பனைக்குண்டு.  
தொடர்புகளுக்கு: சி.சதீஸ் T.P: 0777664946

**கோழிக்குஞ்சு விற்பனை**

35 நாட்கள் 2 KG க்கு மேல் வளர்ச்சியடையக்கூடிய BAHIRA புறொயிலர் குஞ்சுகள் (14.07.2008) திங்கட்கிழமை விநியோகிக்கப்படும். பதிவுகளை மேற்கொள்ளவும்.  
தொடர்புகளுக்கு: ராஜிவ் குமாரசாமி

**பிறந்தநாள் முத்தி**

சண்முகலிங்கம் சீவருபன் (ஜயலக்ஷ்மி தம்பதியின் செல்வப் புத்ரன்) ஜெயலக்ஷ்மி நான்காவது பிறந்தநாளை இன்று (14.07.2008) திங்கட்கிழமை நுணாவில் மத்தி, சாவகச்சேரி இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

அவர் கல்வி, செல்வம், வீரத்துடன் நூற்றாண்டு காலம் வாழ வாழ்த்துவோம்.

அப்பா, அம்மா, சட்டத்தரணி ச.சீவருபன் ஜெயலக்ஷ்மி தம்பதியர்.

**St. Patrick's College, Jaffna The Annual Prize Giving**

will be held on Wednesday, 16<sup>th</sup> July 2008 at 9.30 a.m. in Mathews Hall (SPC) Chairperson:

**Rt. Rev. Dr. Thomas Savundaranayagam**  
Bishop of Jaffna  
Chief Guest:

**Dr.J.C. Nihal Rajendra**  
B.Sc (Hons) (Jaffna), D.Phil (Sussex), C.Phys, MInstP, MIPSL  
Dean, Faculty of Applied Science  
Vavuniya Campus, University of Jaffna  
Guest of Honour:

**Mr.S. Mariathas**  
Former Provincial Director of Sports, North East.  
Hony Gen. Secretary, OBA Jaffna Branch  
The Old Boys and Well Wishers are cordially invited

Rector, Staff & Students.

**யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பரிசுத் திணை - 2008**

தலைவர்: திரு.வி. கணேசராசா (அதிபர்)  
காலம்: நாளை (15.07.2008) செவ்வாய்க்கிழமை மு.ப. 9.45 மணி

பிரதம விருந்தினர்: திரு.க. கணேஷ் (அரச அதிபர்)  
பரிசில் வழங்கல்: திருமதி பரமேஸ்வரி கணேஷ்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.  
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்  
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.  
(#553719)

**வாழ்த்துகின்றோம்**



சாவகச்சேரி நகரில் இன்று (14.07.2008) திங்கட்கிழமை நடைபெறும் **ஸ்ரீ முத்தமாயி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகின்றோம்.**  
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம்.

**45 ஆம் நாள் நினைவஞ்சலி**

தோற்றம்	மறைவு
04	31
06	05
1980	2008



**யோகரத்தினம் கீதன் (Operation Executive, Ceylinco Life)**

நாற்பத்தைந்து யுகங்கள் சென்றாலும் - உன் ஆழமான நட்பின் சுவையை மறக்க முடியுமா? உன்னைக் கண்டு மகிழ காலன் எமக்கு தடைபோட்டு வென்று விடலாம் - ஆனால் உன்னை நாம் நினைத்து வாழ காலனால் தடைபோட முடியுமா? அங்கே காலனவன் தோற்றும் விட்டான். உன்னுடைய ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் என்றும் கண்ணீர் தரும்படி நினைவுகளுடன் யாழ்.பரியோவான் நண்பர்கள் A/L - 1999

**முதலாம் ஆண்டு நினைவஞ்சலி**

மண்ணில்	விண்ணில்
01	14
09	07
1955	2007



**அமரர் சின்னத்துரை மதியாபரணம்**

(பண்டகச்சலைப் பொறுப்பாளர், இ.போ.ச (வடக்கு) யாழ்ச்சலை)  
இதயத்தில் கனக்கும் நினைவுகள் இமைகளில் ஈரமாய் கசிகின்றன உங்கள் பயணமோ பாதி வழிதனிலே பாதையோரத்தில் முடிந்து விட்டது சொல்லாமல் எங்கு சென்றீர்கள் ஏங்குகின்றோம் உங்களைக் காண உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

இல.63, A. V. Road, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம். (76261) மனைவி, குரும்பத்தினர்.

**முதலாம் வருட நினைவஞ்சலி**

மலர்வு	நிறைவு
24	26
10	06
1928	2007



**அமரர் "பழமொழிச்செல்வர்" கனகரெத்தினம் சத்தியானந்தசிவம் J.P**

(இணைப்பாறிய ஆசிரியர், சித்த வைத்தியர்)  
(திதி: ஆனித் திங்கள் வளர்பிறை துவாதசி)  
"மக்கள் சேவையே மகேசன் சேவை" என்பதனை தன் வாழ்வில் இலக்கணமாகக் கொண்டு பல்வேறு துறைகளிலும் பணியாற்றி நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்த்து பரமன் பதமடைந்த ஈச்சமோட்டையின் தங்க நிகர் மனிதன் எங்கள் குடும்பத் தலைவர் சச்சி மாஸ்ரரின் முதலாம் வருடத்தில் அன்னாரை நினைவு கூருகின்றோம்.  
40, ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம். (81553729) குரும்பத்தினர்.



# 'பலோ-ஒன்' முறையில் துருப்பெருத்தாடுகிறது தென்னாபிரிக்கா அணி



சதம் அடித்த பிரின்ஸ்

நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸைத் தொடக்கிய இங்கிலாந்து அணிக்கு அலஸ் ரியர் குக்(60), பீற்றர்ஸன்(152), இயன் பெல் (199), 'ஸ்ருவேட் பிராட்(76) ஆகியோர் கைகொடுக்க, 8 விக்ரெட்டுகள் இழப்புக்கு 593 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் ஆட்டத்தை 'டிக்ளேயர்' செய்தது. தென்னாபிரிக்கா அணி சார்பில் மோர்னே மோர்கீல் 4 விக்ரெட்டுகளையும், போல் ஹூர்ஸ் 3 விக்ரெட்டுகளையும் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடக்கிய தென்னாபிரிக்க அணிக்கு ஆரம்ப வீரர்களான கிரேம் சிமித்(8), நீல் மக்கன்ஸி(40) ஆகியோர் மோசமான தொடக்கத்தைத் தந்தனர். அடுத்து வந்த அம்லா(6), கலிஸ்(7) ஆகியோரும் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற 83 ஓட்டங்களுக்கு 4 விக்ரெட்டுகளை இழந்து தென்னாபிரிக்க அணி திணறியது.

மத்திய வரிசையில் சிறப்பாக ஆடிய பிரின்ஸ் அணியைத் தூக்கி நிறுத்த முயற்சிசெய்தார். இவருக்கு டீ வில்லியர்ஸ் ஒத்துழைப்புக் கொடுத்தார். பொறுப்புடன் ஆடிய பிரின்ஸ் 101 ஓட்டங்களைச் சேர்த்தார். டீவில்லியர்ஸ் 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அடுத்து வந்த வீரர்கள் மிகக்குறைந்த ஓட்டங்களில் வெளியேற தென்னாபிரிக்க அணி, 247 ஓட்டங்களுக்குள் சகல விக்ரெட்டுகளையும் இழந்து 'பலோ-ஒன்' ஐப் பெற்றது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் மொன்றி பனிஷர் 4 விக்ரெட்டுகளையும், சைட்பொற்றம், ஸ்ருவேட் பிராட் ஆகியோர் தலா 2 விக்ரெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்க அணி விக்ரெட் இழப்பின்றி 13 ஓட்டங்களை எடுத்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. தென்னாபிரிக்க அணித்தலைவர் கிரேம் சிமித் 8 ஓட்டங்களுடனும், நீல் மக்கன்ஸி ஓர் ஓட்டத்துடனும் களத்தில் உள்ளார்.

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற விருந்தது.

லோடஸ், ஜூலை 14 இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி, 247 ஓட்டங்களுக்குள் சகல விக்ரெட்டுகளையும் இழந்து 'பலோ-ஒன்' ஐப் பெற்று இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆட்டம் நிலைக்குத் தள்ளப்பட்டது. இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி நேற்றுமுன்தினம் நிறைவுபெற்ற மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்ரெட் இழப்பின்றி 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இங்கிலாந்துக்குக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த அணிகள் மோதும் முதல் டெஸ்ட் லோடஸில் கடந்த வியாழக் கிழமை ஆரம்பமானது.

# இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்யவுள்ள இந்திய அணிக்கு இன்று சென்னையில் பயிற்சி

சென்னை, ஜூலை 14 இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் சென்னையில் இன்று பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை வரும் இந்திய அணி முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக அணித்தலைவர்களே உள்ளிட்ட வீரர்கள் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஓஜா, ரோகித் சர்மா உள்ளிட்ட இளம் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் பூர்ணாந்தை கன்னத்தில் அறைந்த விவகாரத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ஹர்ஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதுவரை இந்திய, இலங்கை அணிகள் 26 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா பத்து போட்டிகளிலும், இலங்கை மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 13 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிந்துள்ளன.

இந்த அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23ஆம் திகதி தொடங்கு

கிறது. இதற்காக ஒருநாள் பயிற்சி சென்னையில் இன்று நடக்கிறது. இது குறித்து இந்தியக் கிரிக்கெட் சபையின் ஊடக முகாமையாளர் பாபா கூறுகையில்,

"இலங்கை டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள் டெஸ்ட் அணித் தலைவர் அனில் கும்ளே மற்றும் பயிற்சியாளர் ஹரி கேஸ்டன் தலைமையில் நாளை (இன்று) சென்னையில் பயிற்சி மற்றும் உடற் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். இது குறித்து நாளை பயிற்சிக்கு பிறகு அணித்தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் செய்தியாளர்களுக்குத் தெரிவிப்பார்கள். ஒருநாள் பயிற்சிக்கு பிறகு, எதிர்வரும் 15ஆம் திகதி இந்திய அணி, இலங்கைக்குப் புறப்படும்." - என்றார்.



# இந்தியத் தொடரை ஒளிபரப்பும் உரிமை ரத்து இலங்கைக்கு 'டென் ஸ்போர்ட்ஸ்' மிரட்டல்

கொழும்பு, ஜூலை 14 இந்தியா - இலங்கைத் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை ரத்துச் செய்ததையடுத்து, இலங்கைக் கிரிக்கெட் சபை மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க போவதாக 'டென் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை - இந்தியத் தொடருக்கான போட்டிகளை நேரடி ஒளிபரப்புச் செய்ய 'டென் ஸ்போர்ட்ஸ்' உரிமை பெற்றிருந்தது. இந்நிலையில் இலங்கைக் கிரிக்கெட் சபை திடீரென ஒளிபரப்பு உரிமையை ரத்துச் செய்தது.

இதையடுத்து 'டென் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் இலங்கைக் கிரிக்கெட் சபை மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க போவதாக மிரட்டியுள்

ளது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிறிஸ் மெக்லோனால்ட், இலங்கைக் கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி லெஸ் மெண்டிஸுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார். அதில்-

'ஒளிபரப்பு விடயத்தில் பிரச்சினைகள் எழுந்தால் இலங்கைக் கிரிக்கெட் சபை எங்களுடன் பேச்சு நடத்தியிருக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு ஒளிபரப்பு ஒப்பந்தத்தை ரத்துச் செய்தது சட்டத்துக்கு புறம்பானது. எந்தப் பிரச்சினையும் இல்லாத நிலையில் உரிமையை ரத்துச் செய்வதால், மிகப் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். நிறுவனத்தின் மதிப்பும் சரிந்துவிடும். இதனால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.' - என்றார்.

# சிரியா, லெபனான் மீண்டும் சமரசம்



பரிஸ், ஜூலை 14

எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வந்த சிரியாவும், லெபனானும் இராஜதந்திர உறவுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இரு தூதர்களுக்குமிடையே இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது என பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஷி அறிவித்தார். பிரான்ஸ் தலைநகரான பரிஸில் முத்தரப்புக் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஷி, லெபனான் ஜனாதிபதி சுலைமான், சிரியா ஜனாதிபதி பஷார் அஷாத் ஆகியோர் கலந்துகொண்டனர். இச்சந்திப்புக்குப் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி ஊடகவியலாளர் மாநாடொன்றில் பேசினார்.

அவர் தமதுரையில், "முத்தரப்புப் பேச்சுகள் சுமுகமாக நடைபெற்றன.இதில் எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு ஏற்ப, சிரியத் தலைநகரில் லெபனானியத் தூதரகமும், லெபனானிய தலைநகரில் சிரியத் தூதரகமும் திறக்கப்படும். இருநாடுகளுக்குமிடையிலான கசப்புணர்வு இதனால் நீங்கிவிடும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு" என்றார்.

2005 ஆம் ஆண்டு, முன்னாள் லெபனான் பிரதமர் ரபீக் ஹரிரி கார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இப்படுகொலையின் பின்னணியில் சிரியாவே செயல்பட்டுள்ளது என லெபனான் குற்றச்சாட்டியது. இதனால்

ஏற்பட்ட கசப்புணர்வால் இரு நாடுகளுக்கும் மையிலான இராஜதிக உறவுகள் துண்டிக்கப்பட்டன.

"இம் முத்தரப்புச் சந்திப்புக் கூட்டத்தில், நான் நடுவராகச் செயல்பட்டேன். அதற்கான அதிகாரத்தை இவ்விரு நாடுகளின் தலைவர்களும் எனக்கு அளித்தார்கள். இராஜதிக உறவுகளை மீளக் கட்டியெழுமமாக இரு தரப்புகளும் உடன்பட்டுவிட்டன. இது பெரிதும் வரவேற்கத்தக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம்" - என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி பெருமிதம் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ஹரிரியின் படுகொலையை அடுத்து, 2005 ஆம் வருட மத்தியபகுதியில், லெபனானில் நீண்டகாலமாக நிலை கொண்டிருந்த சிரியப் படைகள், ஐ.நா.வின் முயற்சியால் வெளியேற்றப்பட்டன. அதனாலும் லெபனான் மீது, சிரியா ஆத்திரமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

# தற்கொலைத் தாக்குதலுக்கு ஆங்கானில் 24 பேர் பலி!

காபூல், ஜூலை 14

ஆப்கானிஸ்தான் தென் மாகாணமான பூருத்கானிலுள்ள கடைத் தொகுதியொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக் குண்டுதாரியொருவர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 17 சிவிலியன்களும், 4 பொலீஸரும் அங்குவர் என பொலிஸ் வட்டாரம் தெரிவித்தது.

பலியான சிவிலியன்கள் பெரும்பாலும் சிறார்களாவர். டெஹ்ராவுட் மாவட்டத்தில் இந்தக் கடைத்தொகுதி உள்ளது. பொலிஸ் வாகன மொன்றை இலக்கு வைத்தே குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான கட்டத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். மரணத்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று மாகாணப் பிரதிப் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

# சிம்பாப்வே மீது தடை விதிக்கும் பிரேரணை ஐ.நாவில் தோல்வி

சிம்பாப்வே மீது ஆயுதத்தடை விதிக்கும்வகையில் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை தோல்வி கண்டுள்ளது. ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக ரொபேட் முகாபே உள்ளார். சமீபத்தில் அங்கு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முகாபே மட்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. இந்த தேர்தலில் ரொபேட் முகாபே வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சர்வதேச நாடுகள் இந்தப் பொம்மைத் தேர்தலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து சிம்பாப்வே நாடு மீது ஆயுதத் தடை விதிக்கும் பிரேரணையை ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்தது. மேலும் முகாபே மற்றும் வேறு 13 அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கவும் அதில் வகை செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பிரேரணை மீது நடந்த வாக்கெடுப்பில் மொத்தம் உள்ள 15 நாடுகளில்,

# 2010இல் பதவி விலகிறார் மலேஷியப் பிரதமர் படாவி

9 நாடுகள் பங்கேற்றன. ஒரு நாடு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 'வீட்டோ' அதிகாரம் பெற்ற ஷாயா, சீனா உட்பட 5 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இதனால், அமெரிக்காவின் தீர்மானம் தோல்வியைத் தழுவிவது.

# 2010இல் பதவி விலகிறார் மலேஷியப் பிரதமர் படாவி

கோலாலம்பூர், ஜூலை 14 மலேஷியப் பிரதமர் அப்துல்லா படாவி 2010 ஆம் ஆண்டில் பதவி விலகப் போகின்றார் என அறிவித்துள்ளார். "நாட்டில் ஏராளமான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பதவியில் இருந்து விலகுவதற்கு முன், இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். 2003 ஆம் ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு சீர்திருத்தங்களை அமுல்படுத்தி வருகின்றேன். எனக்குப்பின்பிரதமராக, துணைப் பிரதமர் நஜிப் ரகாப் பதவி ஏற்பார். அவர் நான் கொண்டு வந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து அமுல்படுத்துவார் என்றும் படாவி கூறினார். உறுதிப்படும்போது, ஆப்கான் எல்லையை

# இராணுவ வாகன அணி மீது தாக்குதல்; பாகிஸ்தானில் எட்டு வீரர்கள் உயிரிழப்பு!

இஸ்லாமாபாத், ஜூலை 14 வட-மேற்கு பாகிஸ்தானிலுள்ள ஹங்கு நகருக்கு வெளியே, பாகிஸ்தான் இராணுவ வாகன அணியொன்று, தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகியது. இதில் எட்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். 22 வீரர்கள் காயமடைந்தார்கள் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதில், 3 தீவிரவாதிகள் பலியானார்கள். ஹங்கு நகரம் சட்டமும், ஒழுங்கும் சீர்குலைந்த வட-மேற்குமுனை மாகாணத்தில் உள்ளது. இதற்கருகிலேயே, ஆப்கான் எல்லை அமைந்துள்ளது என்றும் அவர்கள் எய்வரித்தார்கள். ஆப்கான் எல்லைக்கருகிலுள்ள கோட்டையை இராணுவ வாகன அணி அணமித்துக் கொண்டிருந்த சமயம் அதனை நோக்கித் தீவிரவாதிகள் தாக்கத் தொடங்கினார்கள். அவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்; எறிகுண்டு வீச்சில் ஈடுபட்டார்கள் என, உள்நாள் பொலிஸ் அதிகாரி சக்கீருல்லா ஜான, ஏ.என்.பி. செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்தார். ஹங்கு நகரிலும், ஆப்கான் எல்லையை

யொட்டிய வட-மேற்குப் பாகிஸ்தான் நகரங்களிலும், சமீப காலமாக, மதப் பிரிவினாவாத மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. வட-மேற்குமுனை மாகாணத்தின் தலைநகரான பெஷாவரிலும் பிரிவினாவாத மோதல்கள் அதிகரித்துள்ளன என உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பிரிவினாவாத மோதல்கள், அரசு படைகளுக்கு எதிரான மோதல்கள் ஆகியவை எல்லைப் பிராந்தியங்களில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை ஒடுக்கும் பொருட்டு, ஐயாயிரம் வீரர்களைக் கொண்ட துணைப் படையொன்றும், அரசால் இம்மாகாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என பெஷாவர் நகர அதிகாரியொருவர் விளக்கினார். ஆப்கானிலிருந்து வெளியேற்றப்பட்ட தலிபான் தீவிரவாதிகள், இவர்களோடு தொடர்புடைய அல்-குவைதா போராளிகள், இவ்விரு சாராருக்கும் ஆதரவாக இயங்கும் உள்ளூர் தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்தோர் ஆகியோரால் எல்லாம் பிராந்தியங்களில் சட்டமும், ஒழுங்கும் சீர்குலைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



# தமிழர்களின் ஆயுத பலத்திற்குச் சமமாக புலம்பெயர் நாடுகளில் 'பொங்கு தமிழ்'

கிளிநொச்சி, ஜூலை 14 களத்தில் உள்ள தமிழர்களின் ஆயுத பலத்திற்குச் சமமாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் பொங்கு தமிழாக - மக்கள் திரட்சி அலையாக - தமது சுயநிர்ணய அபிலாசைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரயன்.

முழங்காவில் ஜெயபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புலிகளின் குரலில் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் சிறப்புரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

ஜெயபுரம் மண்ணில் தமிழ் மக்கள் பற்றும் உறுதியும் திடமுமாக மகிழ்ச்சியான ஒன்றுகூடலில் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் திடமான நிலையில் உறுதியுடன் எழுச்சி கொள்வதையும் இவ்வாறு நிகழ்வுகளை நடத்துவதையும் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்வாறான நிகழ்வுகள் தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்து நிலைக்கும் மாறாத உறுதிக்கும் நடைமுறைச் சான்றாக

## மாகாணமட்டக்...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
மாகாண அமைச்சு அதிகாரிகள் மாதாந்தம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் நடத்தும் மாநாட்டுக்கு மாற்றீடாக வீடியோ கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய "வீடியோ" கலந்துரையாடலின் போது, மாகாணக்கல்வி அமைச்சு அதிகாரிகள் நேரடியாக வலயக்கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைப்பார்கள்.

தமிழ்த்தினப் போட்டி, மாகாண விளையாட்டுப் போட்டி ஆகியன தொடர்பாக இக் கலந்துரையாடலில் ஆராயப்படும் என்று தெரியவந்துள்ளது. மாகாண கல்வியமைச்சு அதிகாரிகளும் யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர்களும் "வீடியோ" மூலம் கலந்துரையாடும் முதலாவது நிகழ்வு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. (அ-01)

அமைந்திருக்கின்றன என்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.

கொடுமையான அரசிடம் இருந்து தமிழ் மண் போரை எதிர்நோக்கி இருக்கின்றது. உலகில் உள்ள அடக்குமுறையாளர்களில் மிகக் கொடுமான அடக்குமுறையாளர்களாக இலங்கை இராணுவத்தினர் காணப்படுகின்றனர்.

போரைக் கொண்டு செல்வதற்கான பண்புகளில் இருந்தும் பலவந்தமான ஆக்கிரமிப்புக்களைச் செய்வதற்கான வரலாற்று நிகழ்வுகளில் இருந்தும் விடுபட்டவர்களாக ஒங்கீனமான - கண்ணியமற்ற - முறையற்ற போரை மக்கள் மீது திணிக்கின்ற இலங்கை அரசுடனும் அதன் படைகளுடனும் எதிர்நின்று போரிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இலங்கை அரசு ஆயுதங்கள் அற்ற அப்பாவி மக்கள் மீது மிக மோசமாக போரைத் திணித்துக்கொண்டிருக்கிறது. இதனை உலக வரலாறு பார்க்கொண்டிருக்கின்றது.

## நேர்மையற்ற போரைத் திணிக்கிறது

நேர்மையான போரை எடுத்துச் செல்ல முடியாத இலங்கை அரசு, மக்கள் மீது பல்வேறு வழிகளில் போரைத் திணிக்கின்றது. ஆழ் ஊடுருவும் படையினரால் மக்கள் தாக்கப்படுகின்றனர். எறிகணைத் தாக்குதல் மூலம் மக்கள் இடம்பெயர்த்தப்படுகின்றனர். மக்களுக்கான மருந்து இன்றியமையாப் பொருள்கள் மறிக்கப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு வழிகளில்

## பல்கலைக்கழக

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அனுமதிக்குரிய பதிவினை மேற் கொள்ளும் இறுதி நாள் நாளையுடன் முடிவடையும் போதிலும் அத் திகதியை நீடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் யாழ். பல்கலைக்கழக அனுமதிப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. (அ-1)

## பாலமோட்டையில்...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
இம்முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப்புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். பிற்பகல் 4.30 மணி வரை நடத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் படை யினர் இழப்புகளுடன் பின் வாங்கினர். இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டனர். 15 படையினர் படுகாயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளனர். (அ)

## இராணுவப் பேச்சாளர்

இலங்கை இராணுவத்தினர் மக்கள் மீது தான் போரைத் தொடுத்து இருக்கின்றது.

தற்போதுதமிழர்களின் பலம் களங்களில் ஆயுத முனையில் இருக்கும் அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழாக மக்கள் திரட்சி வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களை இலங்கை அரசின் கொடுமைகள் தீண்டினாலும் கூட, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தாண்ட முடியாதபடி பன்னாட்டு தமிழ் மக்களின் உணர்வுகளும் தமிழீழ மக்களின் உணர்வுகளும் அமைந்திருக்கின்றன.

தமிழ் மக்களின் மனங்களில் உள்ள விடுதலைத்தீயை அணைக்கமுடியாது. எதிரியின் எவ்வாறான இறுக்கமான சூழ்நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அனைவரும் விடாப்பிடியாக ஒன்றுபட்ட உள்சக்தியுடன் நின்று இறுக்கமாக எதிரி மீது தமது பலத்தினை செலுத்துகின்றபோது விடுதலையைப் பெறமுடியும் - என்றார் அவர்.

## 'சார்க்' முடியும்...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
சென்ற பொலிஸார் இந்தக் கெடுபிடியை அம்மக்கள் மீது மேற்கொண்டனர்.

சார்க் மாநாட்டைக் குறிவைத்தே அரசு இந்தக் கெடுபிடிகளைச் செய்கிறது. அது மாத்திரமின்றி வடக்கு - கிழக்கு மக்களையும் கொடும்புக்கு வரவிடாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று நான் நினைக்கிறேன்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகையால்தான் தமிழர்கள் இவ்வாறு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்றால், அவர் இலங்கைக்கு வராமல் இருப்பதே நல்லது.

எமக்குத் தேவை மன்மோகன் சிங்கின் வருகையல்ல. தமிழ் மக்களின் இருப்பும் வாழ்வும்தான்.

இந்தியப் படையினரும் இங்கு வரவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் வந்தால் தமிழர்கள் இன்னும் இந்த அரசால் கெடுபிடிக் கு உள்ளாக்கப்படுவர் என்று நான் நினைக்கிறேன்.

பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர்களை இவ்வாறு கொடுமைப்படுத்துவதை அரசு உடன் நிறுத்தவேண்டும் - என்றார். (அ-சி)

## தொடரான...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
இதேவேளை, நேற்று முன்தினம் காலை மல்லாவிப் பிரதேசத்தில் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் முருகேசு இந்திகவதனா என்ற 20 வயது யுவதி படுகாயமடைந்திருக்கின்றார்.

இது ஒரு புறம் இருக்க மன்னார், வவுனியா மாவட்டங்களில் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினர் மேற்கொள்ளும் வெடிகளால் தாக்குதல்களால் மாந்தை கிழக்கு உதவி அரசு அதிபர்பணி மனைக் கட்டடம், பாண்டியக்குளம் மகாவித்தியாலயம் மற்றும் பெருமளவு வீடுகளும் சேதமடைந்திருக்கின்றன என விடுதலைப்புலிகள் தரப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. (அ)

## அம்பலையில் ஒருவர் கடப்பட்டுக் காயம்

யாழ்ப்பாணம், ஜூலை 14 அளவெட்டி, அம்பலைப் பகுதியில் நேற்று நண்பகல் 12 மணியளவில் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் குட்டுக்கு இலக்காகிக் காயமடைந்த நிலையில் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பலை மேற்கைச் சேர்ந்த இ.ரவிச்சந்திரன் (வயது 48) என்பவரே காயமடைந்தவராவார். (அ-01)

## அரசு எதிர்ப்பும்...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
+ஜூலை 10 ஆம் திகதி நடத்தப்பட்ட நாடளாவிய வேலை நிறுத்தம் வெற்றியளித்துள்ள போதிலும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்தக் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டிய தேவை எமக்குண்டு. (அ-சி)

## அரசியல் தீர்வை...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
பூர்வமான கருத்துக்களையும் முன்வைப்பார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் எதிர்வு கூறுகின்றன.

பிரிட்டன் இலங்கை தொடர்பான பல விடயங்கள் குறித்து கவலைகொண்டுள்ளது. இலங்கையின் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு மாத்திரமே நிரந்தரமானது எனக் கருதும் அந்த நாடு, இவ்வாறான தீர்வை காண்பதற்கான அரசியல் நடைமுறைகளை துரிதப்படுத்தவேண்டுமென கருதுகின்றது என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை, காணாமற் போதல், ஆள்கடத்தல் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான துன்புறுத்தல் போன்றவை பற்றியும் பிரிட்டன் அக்கறை கொண்டுள்ளது. இவை கண்டிக்கப்படவேண்டிய விடயங்கள் என அந்த நாடு கருதுகின்றது அதனால்தான் அவை குறித்தும் அரசுத் தலைவர்களிடம் பிரிட்டிஷ் அமைச்சர் எடுத்துக் கூறுவார் எனத் தெரிய வருகின்றது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அரசியல் பன்முகத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இலங்கை மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தாவிட்டால், ஜி.எஸ். பிவாத்த சலுகை நிறுத்தப்படும் அபாயம் குறித்தும் அமைச்சர் இலங்கையை எச்சரிப்பார் எனவும் கூறப்படுகிறது. (அ)

## இரமேஸ்வர...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
பெற்று வருகிறது.

இந்தியா மத்திய மற்றும் தமிழக அரசுகளிடம் இருந்து மீனவர்களுக்கு எந்தத் தீர்வும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

இந் நிலையில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் நாளை செவ்வாய்க்கிழமை தமிழக அரசு செயலாளர்களை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. (அ-02)

**முக்கிய அறிவித்தல்**  
**கிருஷ்ணா அடகு கடை,**  
370, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம்  
பதிவு இல. J/DS/BR/472  
மேலே குறிப்பிட்ட எமது ஸ்தாபனத்தில் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு (30.06.2007) முன்னர் அடகு வைத்து மீட்கப்படாமல் இருக்கும் அடகு நகைகள் யாவற்றையும் 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு (15.08.2008) முன்னர் வட்டியை கட்டி புதுப்பித்துக் கொள்ளவும். தவறின் 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி (15.08.2008) விற்கப்படும் என்பதை எமது வாடிக்கையாளர்களுக்கு அறியத் தருகின்றோம்.

370, K.K.S. Street,  
யாழ்ப்பாணம். உரிமையாளர்.

**கால் நூற்றாண்டு கடந்தும் நீடிக்கும் ஆடிக்கல்வர அதிர்வு**  
ஜீவை மாதம் எப்படிக் கழியும்?  
கொழும்பில் மீண்டும் மொசாட் இந்தியத்தரப்பு குழப்பத்தில்  
கிழக்கில் ஹெலிக்கு விழுந்த கூடு  
கரும்புலி உயிராயுதம்

அரசுப்படைகளின் உட்குறவும் அணியை காட்டிக்கொடுக்க கிணையோர் வெறுப்பு  
தமிழுக்கு இந்தத் தந்தி!

மற்றும் வழமையான உங்களுக்கு பிடித்த பல்சுவை அம்சங்கள். உதயன் முகவர்களிடம் கேட்டு வாங்குங்கள்

மாடுபெரும் கருத்தரங்கு

தமிழ்  
A.K. கீர்த்திராஜன்  
B.A.(HONS)

கடைபெரும் இப்புகள்  
யாழ்ப்பாணம்  
நாவலார்  
ஆணைப்பதிவு  
வியாபாரம் 12.00  
(17.07.2008)  
வாணாட்சியம்  
N.E.T  
நிதர்ஸனியடி  
சல  
3.00(19.07.2008)

NOTE:- குறிப்புகள், கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்.

AT  
NEW SCIENCE HALL  
SEMINAR  
ON  
PHYSICS  
ON  
Wednesday, July 16, 2008  
at 8 a.m  
R. KUGAN

**மரண அறிவித்தல்கள்**  
**மகாலிங்கம் நல்லம்மா**  
பிளாக் வீதி, சங்கானையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் நல்லம்மா நேற்று (13.07.2008) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.  
அன்னார் தர்மலிங்கம்-பவளராணி, கிருஷ்ணமூர்த்தி-அருந்ததிதேவி, குணசிங்கம்-சுலோசனாதேவி, ஜெகதீஸன் ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார்.  
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சங்கானையில் உள்ள அலரது இல்லத்தில் இன்று (14.07.2008) திங்கட்கிழமை பி.ப 2.00 மணிக்கு இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கரைச்சி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.  
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:  
பிளாக் வீதி, சங்கானை.  
பொன்னையா கிருஷ்ணமூர்த்தி (மருமகன்)

**திருமதி செல்லத்துரை இராசமணி**  
சில்லாலை மேற்கு, சாந்தை, பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி செல்லத்துரை இராசமணி 12.07. 2008 காலமானார்.  
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.07.2008) செவ்வாய்க்கிழமை மு.ப 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.  
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:  
செ.ஜெயராசா (மகன்-ஜெயபவன் உணவகம், பண்டத்தரிப்பு)